

மாரபு

MARAPU

THOONDIL
Südasien Büro
Große Heimstr. 58
4600 Dortmund 1



புரட்டாதி - ஜப்பாசி

1991

பாடிப்பகம்

September - October

HINDUSTAN IMPORTS

A REMINDER TO OUR CUSTOMERS

CHRISTMAS CAKE INGREDIENTS

The following cake ingredients are now available
at Hindustan Imports

Currents	Almond Slivered	Sultanas
Red Cherries	Almond Meal	Baking Powder
Green Cherries	Rose Essence	Plain Flour
Red & Green Cherries	Almond Essence	Cashew Whole
Chow Chow	Vanilla Essence	Cashew Pieces large
Dates	Lemon Essence	Cashew Pieces small
Fruit Medley	Crystallized Ginger	Hazel Meal
Mixed Fruit	Glazed Ginger	Walnuts
Mixed Peel	Ginger Preserve	Chocolate Colour
Semolina Fine	Glazed Pineapple	Red Colour
Semolina Coarse	Glazed Pears	Orange Colour
Golden Syrup	Glazed Apple	Violet Colour
Almond Flakes	Pumpkin Preserve	Rose Colour
Almond Diced	Raisins	

Trading Hours

Monday to Thursday..... 8.00 am - 6.00 pm
Friday..... 8.00 am - 7.00 pm
Saturday..... 8.00 am - 5.30 pm
Sunday & Public Holidays... 10.00 am - 5.00 pm

1991 Special Offer

Buy goods worth \$100 minimum and we will give you 10 kg
Mahatma Long Rice FREE (Some bulk items may be excluded)

Hindustan Imports, 48 Dingley Avenue, Dandenong, Vic 3175
PHONE 794 6640

உள்ளே...

பார்வையாளன்...
வாணாவி வடிவம்
'சுப்பர் மார்க்கெட்'
மெல்பன் காற்று
சிறு பொறி
இலக்கியவாதிகளும்...
அனாதை
நனவிடை தோய்தல்
விமர்சனம்

யோகன்.....	7
வாக்தேவன்.....	9
மாவை நித்தியாளங்தன்.....	11
வாடிப்பகவான்.....	17
அசன்.....	22
முருகழுபதி.....	25
ஸ்ரூமைந்தன்.....	27
எஸ். பொ.	31
கமவா முருந்தன்.....	39

ஆசிரியர் : விமல் அரவிந்தன்

வாசகர்களிடமிருந்து தரமான ஆக்கங்களை மரபு வரவேற்கிறது. அந்துடன் உங்கள் மனதில் எழும் எண்ணெய்களை ஏனைய வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளுவதற்கு 'ஆசிரியருக்கு கடிதங்கள்' என்ற பகுதியையும் பயன்படுத்தலாம். எழுதுவன் யாவும் கருக்கமாக அமைதல் விரும்பத்தக்கது.

சந்தா விபரம்.

அவுஸ்திரேலியா - \$12.00 நியூசிலாந்து - \$20.00
பெப்புவா சிழு கிளி - \$20.00 பீஜி தீவுகள் - \$20.00
இலெங்கை, இந்தியா - \$10.00 (தபாற்செலவு மட்டும்)
ஏனைய நாடுகள் - \$30.00
(அவுஸ்திரேலிய டாலர்கள்)

வருடத்துக்கு ஆறு இதழ்கள்.

Abirame Publications, P.O. Box 232, Wantirna South, Victoria 3152, Australia.

Please make your Cheque/Postal Order payable to 'Abirame Publications'.



சுழலும் சக்கரத்தின் சுழலாத புள்ளியே மரபு.

சுவடி 2

ஏடு 1

இரண்டாவது ஆண்டில்...



ந்த

இதமுடன் 'மரபு' ஓராண்டைப் பூர்த்திசெய்து இரண்டாவது ஆண்டில் காலாடி எடுத்து வைக்கிறது. இது எமக்கும், எமது இனிய வாசகர்களுக்கும் மகிழ்ச்சியைத் தரும் ஒன்று.

'மரபு' அவஸ்திரேவியாவின் முதலாவது தமிழ்ச் சஞ்சிகை. இந்த வகையில் மரபு தன் கைகளில் எடுத்துக்கொண்ட பணி பாரியது. இதைத் தளது சக்திக்குப்பட்ட அளவில், பொறுப்பாளி முறையில் நிறைவேற்ற வேண்டுமென்ற அவாவும், சத்தியமும் மரபுக்கு என்றும் இருந்துள்ளது.

அவஸ்திரேவியாவின் பல்வேறு மாநிலங்களிலும் பரந்து வாழும் தமிழர்களிடையே மரபு ஒரு புதிய தொடர்பையும், கருத்துப் பரிவர்த்தனையையும் ஏற்படுத்தி வைத்துள்ளது. வாசகர்களின் இலக்கியப் பசிக்கு நல்விருந்து படைத்துள்ளது. புதிய எழுத்தாளர்களை உருவாக்கும் களமாகவும், பழைய எழுத்தாளர்களை எழுதத் தூண்டும் சக்தியாகவும் அது இருந்துள்ளது. அவஸ்திரேவியத் தமிழர்களுக்கும் உலகத் தமிழர்களுக்கும் ஒரு பாலமாகக்கூட அமைந்து வந்துள்ளது.

கடந்த ஓராண்டில் நடந்துவந்த பாதையை நாம் திரும்பிப் பார்க்கும் போது, இவற்றில் நாம் எய்தியுள்ள வெற்றி திருப்தியைத் தருகிறது. தொடர்ந்து இந்தப் பாதையில் மேலும் முன்னேறிச் செல்வதே எமது பயணம்.

இந்தப் பயணத்தில் நாம் சத்தியத்தைக் கடைப்பிடிப்போம். உலகின் முன்னேறிய சமூகங்களைல்லாம் கண்ணைப் பாதுகாக்கும் எழுத்துச் சுதந்திரத்தையும் கருத்துச் சுதந்திரத்தையும் நாமும் இயன்றவரை பாதுகாக்க முனைவோம். பல்வேறு கருத்துகளுக்கும், அவை பற்றிய விவாதங்களுக்கும் களம் அமைத்துக் கொடுப்போம். உரத்த சிந்தனையை நாம் வரவேற்கிறோம்.

வீமர்சனங்களை இருக்கவேண்டும், 4 சொல்லப்பட்டதாகவும்	நாம் நேசிக்கின்றோம். என்பதில் கண்டிப்பாக ஆக்க இருக்கிறோம். இருக்கவேண்டுமென்று படிப்பகம்	அவற்றில் நேர்மை இருக்கவேண்டும். நல்லெண்ணத்துடன் விரும்புகிறோம்.
---	---	--

வெளிநாட்டிலும், தாப் நாட்டிலும் வாழும் தமிழர் நலனை கருத்திற் கொண்டதாய் அமைய வேண்டுமென்று விரும்புகிறோம். மரபில் இதுவரை வந்த எல்லா விஷயங்களும் இந்த குறிக்கோளுடன் பிரசரமானவையே என்று உறுதி கூறுகிறோம்.

மரபில் வரும் எல்லாக் கருத்துகளும், எல்லாச் சந்தர்ப்பங்களிலும் எல்லோரையும் திருப்திப் படுத்தும் என்று நாம் பொய் சொல்ல விரும்பவில்லை. இது சாத்தியமானதுமல்ல. இப்படிக் கூறிக்கொண்டு உலகில் ஒரு பத்திரிகையும் வருவதில்லை. பிரசரமாகும் எதையும், எவரும் தனிப்பட்ட ரிதியில் எடுத்துக் கொண்டு வருத்தப்படத் தேவையில்லை. தனிப்பட்ட ரிதியான விஷயங்களை மரபு வரவேற்பதுமில்லை; பிரசரிப்பதுமில்லை. மரபின் கவனத்தில் இருப்பது சமூகம் ஒன்றே. தனிப்பட்டவர்கள் - குழுக்கள் - பிரிவுகள் - கட்சிகள் - போன்ற குறுகியவட்டங்களுக்குள் தன்னை ஒதுக்கிக் கொள்ளாமல், சுதந்திரமான, சமூக நலன் கருதும் பத்திரிகையாக இருப்பதே 'மரபு'வின் இலட்சியம். தமிழ்ச் சமுதாயத்தையும், முழு மனித சமுதாயத்தையும் நேசிக்கும் பத்திரிகையாக 'மரபு' என்றும் விளங்கும்.

இப்படியான ஒரு பத்திரிகையைத் தொடர்ந்து வெளியிடுவதில் உள்ள சிரமங்களையும், இடையூறுகளையும் பெரும்பாலான வாசகர்கள் அறிவிவர். அவற்றை நாமும் இய்கு வரிசைப்படுத்திச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. இச்சிரமங்களை எதிர்கொண்டு நாம் எடுத்துக் கொண்டபனி வெற்றி பெற வாசகர்களதும், எழுத்தாளர்கள் - சிந்தனையாளர்களதும் உதவியையும் ஒத்துழைப்பையும் நாடு நிற்கிறோம்.

'மரபு' ஒரு எண்ணக் கருவாக இருந்த நாட்களில் உற்சாகமும், ஒத்துழைப்பும், ஆவோசனைகளும் தந்தவர்கள் பலர். இந்தப் பசனையில் இன்று மரபு துளிர்விட்டு விரியத்துடன் வளரும் செடியாகி நிற்கிறது. மரபின் தோற்றத்திலும், வளர்ச்சியிலும் அக்கறை காட்டு வந்துள்ள யாவருக்கும் - குறிப்பாக எஸ். பொ, மாவை நித்தியாளங்தன் - மரபு இச் சந்தர்ப்பத்தில் நன்றி கூறுகிறது.



மரபு



இனம் தன்னுடைய தனித்துவத்தைக் காப்பாற்றுவதையும் சுக்கிப்பதையும் தன் சுதந்திரமாகக் கருதுகிறது. அந்த தனித்துவம் என்ன? சார்ந்த மத்மோ, பேசும் மொழியோ, பிறந்த மண்ணோ தனித்தனியே இந்த தனித்துவத்தை ஏற்படுத்தமாட்டாது. அப்படியாளால், இந்த முன்னின் கலவைகள் தனித்துவத்தை ஏற்படுத்திவிடுமா? அவ்வாறு கொள்ளினும் அபத்தம். மொழி, கலாசாரம், வாழ்வியல் நாகரிகம் ஆகியவை ஒரு மண்ணிலே வேறுன்றி வளரும். அந்த மண்ணின் வளமும், வளமின்மையும் - இதுதான் அந்த மண்ணின் தனித்துவம் - படிப்பகம்

இந்தப் பண்புகள் அனைத்தையும் இணைத்து ஒரு தனித்துவத்தை உருவாக்குகின்றது. இவ்வாறு உருவாக்கப்படும் தனித்துவத்தைப் பேணுவது என்பது - நமது இளத்தின் தனித்துவத்தை - நமது மக்களின் தனித்துவத்தைப் பேணுவதாகும். எனவே 'மரபின்' இலக்கியப் பயணம், இத் தனித்துவத்தின் ஆதார சுருதிகளைப் பேணும் பயணத்தின் துவக்கமாகும்.


கால ஒட்டத்திலே மொழி மாற்றம் அடைகிறது. பழையள கழிகின்றன, புதியள, புகுகின்றன. இந்தப் பண்பிளை ஏற்காத மொழிகள் இறந்து விடுகின்றன. சட்டமோசிய வத்தீன் மொழியும், தேவ பாஸையாக நிவேதனம் பெற்ற சமஸ்கிருதமும் இறந்த மொழிகளாகின. மதங்கள் கூட அவை பரம்பிய பிரதேசங்களின் நாகரீகங்களுக்கேற்ப மாற்றுக் கோலங்கள் புணங்துள்ளன. இதனாவன்றோ ஜெருசலத்திலிருந்து சென்ற கிறிஸ்தவம் ரொம மன்னில் புகுந்ததும் புதிய கோலம் புணங்தது. உள்ள விஞ்ஞானங்களைப் பயன்படுத்தி, மன்னின் தன்மைகளை மாற்றுவதிலும் மனிதன் வெற்றி கண்டுள்ளான். இவை அனைத்தும் அர்த்தமற்ற முறையில் மாற்றுக்கள் அடைந்தால் பிறிது பிறிதாகிவிடும். பிறிது பிறிதாகாமல் காப்பாற்றுவது மரபு. எனவே மரபு இந்தத் தனித்துவத்தைப் பேணும் பயணமாகவும் அமைகிறது. எனவே 'மரபு' நமது கவாசார தனித்துவத்தைப் பேணும் பயணத்தையும் தொடர்கிறது.

பழைமையும் புதுமையும் மாறுபட்டன அல்ல. முரண்பட்டன அல்ல. பழைமையின் மலர்ச்சியே அன்றேல் இயல்பான வளர்ச்சியே புதுமையாகும். அவாந்தாத்தில் எழும் புதுமைகள் passing phase. அவை fashions. Mere fads. நின்று நிலைப்பள அல்ல. காலத்தின் கோலத்தைப் புணாயும் பயணத்தில் 'மரபிற்கு நம்பிக்கை இல்லை.

குளிர் காலத்தில் மரம் பட்டதுபோலத் தெரியும். பூவும் இலைகளும் இல்லை. வெறும் சுள்ளிக் கிளைகளைப் பார்க்கவாம். ஆளால், வசந்தம் வந்ததும் மரம் புதுத் துளிர்களுடன், புதிய உயிர்பிளைச் சொட்டும். இந்த விந்தைக்குக் காரணம் என்ன? மரத்தின் ஜீவனைப் பாதுகாத்து வைத்திருக்கும் வேர்! ஓர் இளத்தினை - தனித்துவ ஜீவனைப் பாதுகாத்து வைக்கும் வேரை நிகர்த்ததுதான் மரபு. இதனை விளம்பிக்க கொண்டதனாலும் தமது தமிழ்ப் பணியும் தொடர்கிறது...

இந்த இடத்தில் ஓர் விஞ்ஞான உள்ளமை. அசையும் சக்கரத்திலே ஓர் அசையாத புள்ளியுண்டு. அந்த அசையாப் புள்ளியே, சக்கரத்தின் விசைவுகளை நமது இசைவுகளுக்கு ஏற்ப கட்டுப்படுத்துவற்கு உதவுகின்றது. சக்கரத்தின் சூழ்சி நமது பயணத்துக்கும் முன்னோற்றத்திற்கும் மகா அவசியம். ஒரு ஆத்மாத்தமான பிரிக்கமுடியாத பிணைப்பிளைக் கொண்டுள்ளது. அந்த அசையாப் புள்ளி நமது தனித்துவம். அந்த தனித்துவத்தை - மகா உத்தமமான நமது தனித்துவத்தை - மரபை - பேணும் நமது பயணத்தில் உங்களுடைய ஆதாரவுகளையும் ஆசிகளையும் உள்ளார வேண்டுகிறோம்.





பார்வையாளன் பக்கம்



வாரங்களுக்கு முன் SBS இன் classic cinema பகுதியில் ஒளிபரப்பப்பட்ட மேற்கு வங்க நெறியாளர் சத்தியஜித்ரேயின் மூன்று திரைப்படங்களைப் பார்க்க முடிந்தது. (ரெலிபோன் மூலம் தகவல் தந்த நண்பருக்கு நன்றி!). மூன்று அடுத்துதேத் சனிக்கிழமைகளில் காண்பிக்கப்பட்ட பதர் பஞ்சவி, அபாஜித்தோ, அப்பு சன்சர் எனும் இம்மூன்றும் 1955, 1956, 1959ம் ஆண்டுகளில் திரையிடப்பட்டன. இம்மூன்றும் ஒரு தொடர்க்கதையின் 3 பாகங்களாயினும் இவை மூன்றும் வெவ்வேறு திரைப்படங்களாக வெளிவந்தன.

சத்தியஜித்திரே, குடும்ப நண்பரான கவிஞர் தாசுரின் செல்வாக்கினால் கலைத்துறைக்குள் துழைந்தவர். பிரெஞ் திரைப்பட நெறியாளர் ரீனோய் இந்தியாவில் தயாரித்த 'The River' எனும் திரைப்படத்தினால் பெரிதும் கவரப்பட்டு இந்திய ஏழைக் குடிசைகளின் கதையைச் சொல்ல வேண்டுமென்ற உத்வேகத்துடன் தயாரித்த திரைப்படமே 'பதர் பஞ்சவி' (On The Road).

Art film களுக்கு ஏற்படும் வழிமையான தடைகளையும் தாண்டி 10 ஆண்டுகளாக நண்பர்களின் உதவியிடன் பணம் திரட்டி இப்படம் எடுத்து முடிக்கப்பட்டது. (இடையில் அரசின் உதவியும் கிடைத்தது). அப்பு எனும் சிறுவனின் பால்ய பராயமுதல் வாலிப் பராயம் வரையிலான கதையையே இம்மூன்று படங்களும் சொல்கின்றன.

ஆனால் பதர் பஞ்சவியைப் போன்று ஏனைய இரு படங்களும் தனித்தனியே முழுமையடைந்திருக்கவில்லை. முதற் படத்தின் தொடர்ச்சியாக ஏனைய இரண்டும் அமைந்திருந்தமையும், இந்த இரண்டும் ஒப்பிட்டாலவில் குறுகிய காலத்தினுள் தயாரிக்கப்பட்டமையும் காரணம்களாக இருக்கக்கூடும். பாத்திரங்களின் தெரிவிலும் நிகழ்வுகளிலும் யதார்த்தம் தெரிவதால் பதர் பஞ்சவி உயிரோட்டம் பெற்றது. இத்திரைப்படத்தில் ஒளிப்பதிவு செய்தவரை விட ஏனையோர் எவரும் தொழில்தியான கலைஞர்கள் அல்ல என்பதும் குறிப்பிடத்தக்க அழ்சமாகும்.

கிராமத்தில் ஒருபோதும் காணாத ரயில் வண்டியைப் பார்ப்பதற்காக அப்புவும், சகோதரியும் நெடுஞ்சூரம் ஒடிச்சென்று மழையில் நலனந்ததிலால், அப்புவின் சகோதரி நோய்வாய்ப்பட்டு இறக்க, துணைக்கு விளையாட யாருமில்லாமல் அப்பு தனித்துப்போகையிலும், அப்புவின் விட்டோடு ஒண்டியிருந்த அந்தக் கிழவியும் அப்புவின் தாயால் விரட்டப்பட்டு அனாதையாய் இறக்கையிலும் தென்படாத மனச்சுமை, கடைசியில் மாட்டுவண்டிலில் அப்பு பெற்றோருடன் கிராமத்தை விட்டுப் போகையில் பாரமாய் அழுத்தியது. பாம்பு ஒன்று அவர்கள் பழைய வீட்டினுள் குடியிருப்பதற்காய் நழைகிறது. படமும் முடிகிறது.

அவவமான உணர்வுகளை வெளிப்படுத்துகையில் ஆர்ப்பாட்டமின்று இயல்பாக, கலாபூர்வமாக காட்டும் அம்சம் ரேயின் படங்களில் காணப்படுகிறது. பதர் பஞ்சலிக்கு பிரான்ஸில் நடைபெற்ற திரைப்பட மீறாவில் பரிசு கிடைத்தது. இதனால் ஏற்பட்ட ஆதாவின் காரணமாக ஏனைய இரு படங்களான அபர ஜித்தோ, அப்பு சன்சர் எனும் படங்கள் வெளியாகின. தந்தையின் மரணமும், கல்கத்தாவில் கல்வி கற்றுக்கொண்டிருக்கையில் நண்பர்களின் உறவும், பின்னர் தாயின் இழப்பும் அபர ஜித்தோ (Up Vanquished) ல் காட்டப்படுகின்றது. இத்திரைப்படம் வெளில் திரைப்பட மீறாவில் புரிசை வென்றது.


அப்புவின் திருமணம் ஒரு விபத்துப் போல நடந்து முடிந்து விடுகிறது. குடும்ப உறவுகளையும், புற உலகின் சவால்களையும் எதிர்கொள்வதை அப்பு சன்சர் (The world of Appu) சித்தரிக்கிறது. மளைவியின் எதிர்பாரா மறைவின் பின் மீண்டும் குனியத்தை சந்திக்க நேர்கிறது. வாழ்வில் எத்தனையோ உறவுகளைத் தொலைத்துவிட்ட விரக்தியிலும், அவனது பின்னொகளின் நிமித்தமாக குடும்பப் பிணைப்புகளின் அர்த்தத்தைத் தேடச் செல்வதாக இக்கதை முடிகிறது.

இது வங்காள எழுத்தாளர் பிபுர் பூஷண் பன்யோபட்டேயினால் எழுதப்பட்ட ஒரு தனிமனிதவின் துயர்க்கதை. ஏழ்மை, தனிமை, ஒடுக்குமுறை போன்ற துயர்களினின்றும் பல இடங்களில் சாவு ஏற்படுத்தும் துயர் முனைப்புப் பெற்றுவிடுவதை இப்படங்களில் அவதானிக்கக் கூடியதாகவள்ளது. எனினும் ரே தேர்ந்தெடுத்த கதையின் பாக்கப்புவத்தையும், பாத்திரங்களையும் பார்க்குமிடத்து அவரது இலக்கு தெளிவாகிறது.

ரேயின் படங்களில் தாகூரின் நாவல்களைத் தழுவி எடுக்கப்பட்ட ஙன் கண்யா என்ற திரைப்படமும் தேவி, அப்பிஜான், மகாநகர் போன்ற படங்களும் குறிப்பிடத்தக்கவை. சென்ற ஆண்டில் SBS இல் ஒளிபரப்பாகிய The Home and the World எனும் திரைப்படமும் தாகூரின் நாவல் ஒன்றினைத் தழுவி ரே எடுத்த திரைப்படமே. சர்வதேச அளவில் ரேயிற்கு புகழ்ந்த சில திரைப்படங்களை SBS வாயிலாகப் பார்க்க வாய்ப்பளித்த இந்திருவளத்தினர் நன்றிக்குரியவர்கள்.



யோகன்.



'வாளொலி வடிவம்'

வாசதேவன்.

உள்ளணர்வக்கு உடன்பாடில்லாத போது நீ கலெஞ்சால்ல வியாபாரியென்று கூறி முடித்திருந்தோம் சௌந்த இதழில், ஆம்! இந்த வியாபாரம் வாளொலியில் நடைபெறுவதுண்டு, சில விளம்பர நிறுவனங்கள் அள்ளினிசும் பணத்துக்காக அறிவிப்பாளர்கள் சம்பந்தா சம்பந்தமில்லாத தயாரிப்புக்களை எல்லாம் வாப்குங்கள் என்று வக்காலத்து வாங்குவார்கள். உதாரணமாக தலையிலே முடியில்லாத அறிவிப்பாளர் "ஷம்பு" விளம்பரத்துக்குக் குரல் கொடுப்பார். இது வியாபாரத்துக்காக பணத்துக்காக அவர்கள் ஏற்றுக்கொள்ளும் கடமை. இவ்வாறு கண்டது கடியது அனைத்துக்கும் சூக்குரல் இடும் குரல்களை பிரித்துக் காட்டுவதற்கும், ஒலிபரப்பின் தரத்தையும் மதிப்பையும் பேறுவதற்குமேன, விளம்பர அறிவிப்பாளர்களை செய்தி வாசிக்க அனுமதிப்பதில்லை, செய்தி என்னும் அம்சம் மிகவும் அதிகார பூர்வமாக வாசிக்கப்பட வேண்டியது, என்ன காரணமோ அவஸ்திரேவியா போன்ற வெளிநாடுகளின் தமிழ் ஒலிபரப்புகள் செய்தி தாயாரிக்க முனைகின்றன என்ற குற்றச்சாட்டு பொதுவாக நிலவி வருகின்றது. சேகரிப்பு - தாயாரிப்பு என்ற இரண்டு பதங்களும் மிக வேறான பொருள்களைக் காவி வருகின்றன! அன்றாடம் அவ்வப்போது ஆங்காங்கே நடக்கும் சம்கதிகளை அலுவங்காமல் நலுங்காமல் நடுநிலையோடு தொகுப்பது சேகரிப்பு எனவும், கையாலும் மடியாலும் நாலுசொற்களைச் சேர்த்து, தமது மனத் திருப்திக்காகவோ, அல்லது மற்றையோளின் அரிச்சலுக்காகவோ ஒரு விஷயத்தில் அதிக அக்கறையும், பாரபட்சமும் காட்டுவது தயாரிப்பதாக முடிந்துவிடும்.

செய்தியில் சொந்தக் கருத்து அல்லது அபிப்பிராயங்கள் தொனிக்கக்கூடாது, இப்படி எதிர்பார்க்கப்படுகிறது, இப்படி நடந்திருக்கக் கூடும், இதற்கும் சாத்தியம் உண்டு என்ற நமது நப்பாசைகள் செய்தியை அலங்கோவப்படுத்திவிடும், சிலர் செய்தியையும், செய்தியின் பின்னாலி அல்லது current affairs போன்ற நிகழ்ச்சியையும் ஒன்றாகக் குழப்பிவிடுவதுண்டு.

பொதுத் தொடர்புச் சாதனம் ஒன்று ஒருபோதும் ஒருவழிப்பாதையாக இருக்கக்கூடாது. தயாரிப்பாளன் தனக்குச் சரியெனப்படுவதை ஒலிபரப்பினால் கேட்பவன் தனக்குச் சரியெனப்படுவதை சொல்வதற்கும் சந்தர்ப்பம் இருக்க வேண்டும். அப்போதுதான் ஒலிபரப்புச் சமநிலை நிலவும். இது கிடையாதபோது பிரிவு மனப்பான்மை, குழுச்சார்புகள் 9 படிப்பகம்

தோன்றுவதில் ஸியப்பில்லை. www.padippakam.com காப்ப போக்கில் கேட்போர் தொகை குறையக் கூடும். சொல்லச் சொல்லக் கேட்காவிட்டால் இந்தச் சுவரில் முடிக் கொள்வதை விட விலகி கொள்வது நல்லது என்று புத்திசாலிகள் புரிந்து கொள்வார்கள். முடிவு, நவீன விஞ்ஞான வின்தையாள விசை கருவியை திருகி முடிவிட்டுத் திரும்பிப் படுத்து விடுவார்கள்.

இது போன்ற வளர்ந்தநாடுகளில் வாழ்ந்து கொண்டு இன்னமும் தமிழில், நமது நடப்பு நிலைகளில் அபிமானம் கொண்டுள்ள நமது தமிழர்கள் தேடினால் கிடைக்கக் கூடிய செய்திகள் நிறையக் கிடைக்கும் வாய்ப்பும் வசதியும் அதிகம் உண்டு. கொழும்பில் வசிப்பவருக்குத் தெரியாத செய்திகள் சுடச்சுட இங்கு கிடைத்த பல அனுபவங்கள் எளக்குண்டு. ஆகவே செத்த பாம்பை அடிப்பது போல பல ஒலிபரப்புக்கள், பத்திரிகைகளிற் பாத்தவற்றை திரும்பவும் கேட்பது பலருக்கு ஏரிச்சல் ஊட்டக் கூடும், அல்லது என்ன நடக்கிறது என்ற அக்கறை இல்லாது சார்மளைக் கதிரையில் சாய்ந்திருக்கும் சோம்பேறிகளைச் சுகப்படுத்த இது முக்கிய அம்சாகப்படலாம்.

ஆனால், நமது முக்கிய தேவை, செய்தியைவிட கலை, கலாசார வளர்ச்சி, இங்கு நமக்குள் நிலவும் தேக்கத்தை, ஆதங்கத்தை, ஆர்வத்தை வளர்க்க வாளோவி முக்கிய முயற்சி செய்ய வேண்டும். கதைகள், நாடகங்கள், கவிதைகள், பட்டிமன்றங்கள், போன்ற அம்சங்கள் அதிக ஈடுபாடு, பங்கேற்பு, மொழிவளர்ச்சி ஆகிய பலன்களை வழங்கும். இதைக் கட்டளையாகக் கருதுவதைவிட கருத்தில் எடுத்துக் கொள்வதன் மூலம் வாளோவி வடிவத்தை விருத்தி செய்து கொள்ளலாம் என்பது என்தாழ்மையான அபிப்பிராயம்.


முற்றும்.

தொடரும்

திங்கட்கிழமை தோறும் காலையில் வரும் அரை மணிக்குத் தமிழ் ஒலிபரப்பை மெல்பன் தமிழர் யாவருமநிலவர். இது ஒரு SBS ஒலிபரப்பு.

அண்மையில் SBS நிர்வாகம் ஒரு முடிவினை எடுத்தது. இதன்படி 20க்கு மேற்பட்ட ரமுக ஒலிபரப்புகள் முற்றாக நின்றுவிடும். இதில் தமிழும் ஒன்று. இது தமிழர்கள் மத்தியிலும், தமிழ் ரமுக ஸ்தாபனங்கள் மத்தியிலும் பெரும் அதிகுப்பியையும் எதிர்ப்பையும் ஏற்படுத்தியது.

SBS ன் முடிவுக்கு எதிராக எழுந்த பலத்த குலுக்கு இப்பொழுது நிர்வாகம் செவிஶய்த்துள்ளது. 20.09.91 இல் மெல்பன் SBS நிலையத்தில் ஒரு சூட்டம் நடந்தது. இதில் பல தமிழ் அமைப்புக்கள் பங்கு பற்றினார்கள், இந்த ஒலிபரப்பில் தமிழர்கள் காட்டியள்ள அக்கறையைப் பாராட்டினார். இந்த ஒலிபரப்பைத் தொடர்வதற்கு SBS இயக்குனர் சபைக்குச் சிபார்சு செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். அத்துடன் அதன் நோத்தை 30 நிமிடங்களிலிருந்து 45 நிமிடங்களாக அதிகரிக்கவும், ஒலிபரப்பாகும் நேரத்தை மாற்றவும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இவை நல்ல செய்திகள்.



— மாவை நித்தியானந்தன்



ப்பர்

'சுப்பர் மார்க்கெட்' என்றதும் சந்திரசேகரத்தின் மனதில் படமாகத் தோன்றுவது தண்ணீர்ப் போத்தல் தான்.

சந்திரசேகரம் கொழும்பில் அரசாங்க உத்தியோகத்தில் இருந்த காலத்தில்தான், அங்கு முதன்முதலில் இரண்டு சுப்பர் மார்க்கெட்டுகள் திறந்தன.

பொருட்காட்சி, கார்ணிவல், சினிமாப் படம் எதையும் முதலாம் நாளே போய்ப் பார்த்துவிடும் வழக்கமுள்ள அவன், அதுபோலவே சுப்பர் மார்க்கெட்டுக்கும் போனான்.

எல்லாம் கவர்ச்சியாகத்தான் இருந்தன. அவன் சீவியத்திலேயே கண்டிராத வகைவகையான வெளிநாட்டு உணவுப் பொருட்கள் – அழகான பெட்டிகளில், தகரங்களில், போத்தல்களில்... ஒரு பொருட்காட்சியைப் பார்ப்பதுபோலப் பார்த்துக்கொண்டு வந்தான். மனைவியையும் கூட்டுக் கொண்டுவந்து காட்டவேணுமென்று யோசித்தான்.

கடைசியில் அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகி, தட்டுகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த தண்ணீர்ப் போத்தல்களைக் கண்டதும் ஆச்சரியத்தால் கொஞ்ச நேரம் அவனுக்கு முளையே வேவை செய்யவில்லை. அது உண்ணமயில் 'பச்சைத் தண்ணீர்தான்' என்பதை அங்கிருந்த ஒரு உதவியாளரிடம் கேட்டு உறுதி செய்துகொண்ட பின்னர் அவனால் அங்கு நிற்கவே முடியவில்லை. உடனே ஓடிப் போய் இந்த அதிசயத்தை மனைவிக்கும், காணுகிற எல்லாருக்கும் சொல்லிவிட வேணுமென்று ஒரு ஆசைத் துடிப்பு... இந்தத் துடிப்பாலும், ஆச்சரியத்தாலும் திக்குமுக்காடுக் கொண்டு சந்திரசேகரம் வெளியே நடையைக் கட்டினான்.

முதலில் தனியான ஒரு இடத்தில் போய் நின்று வேண்டிய மட்டும் வயிறு குலுங்கக் குலுங்கச் சிரிக்கவேண்டும் போலிருந்தது. சுற்றிவர ஆட்கள்.

இதற்குப் பிறகு சுப்பர் மார்க்கெட் என்றவுடன் எப்பொழுதும் தண்ணீர்ப் போத்தல்தான் அவனுக்கு ஞாபகம் வரும்.

*

சந்திரசேகரம் வெளிநாட்டுக்குக் குழிவந்த பிறகு, முதன்முதலாக சுப்பர் மார்க்கெட்டுக்குப் புறப்பட்ட போதும், அந்தத் தண்ணீர்ப் போத்தல்தான் முன்னால் வந்து நின்றது. நாகரிகமான புது உலகத்துக்கு வந்துவிட்ட பிறகு இப்படித் தண்ணீர்ப் போத்தலை நினைத்துச் சிரிப்பது அசிப்கமென்று தண்ணைத்தானே ஒருமுறை கழந்து கொண்டான்.

அவன் எதிர்பார்த்தது போலவே, கொழும்பு சுப்பர் மார்க்கெட்டும், இதுவும் எவ்விக் குஞ்சும் யானையும் போலிருந்தன. சம்கிளியால் கோர்த்திருக்கும் தள்ளு வண்டில்களை மற்றவர்கள் நாணயம் போட்டு எடுக்கும் விநோதத்தை ஒரு பக்கமாக நின்று கொஞ்சநேரம் அவதானித்த பிறகு, தானும் அதுபோலவே ஒரு நாணயத்தைப் போட்டு வண்டிலை எடுத்துத் தள்ளிக்கொண்டு கம்பீரமாக நடந்தான்.

மனைவி எழுதிக் கொடுத்த பொருட்களின் பட்டியலை எடுத்துப் பார்த்தான். முதலாவது பொருள் கோப்பி என்றிருந்தது. கோப்பி எந்தப் பக்கத்தில் இருக்குமென்று தெரியவில்லை. ஒரு திசையில் நடந்து பார்த்தான். எவ்வளவோ நேரம் தேழியும் கோப்பியை இன்னும் கண்டபாடில்லை. எரிச்சல் ஏற, ஓரிடத்தில் ஸ்தம்பித்துப் போய் நின்ற போது, வீரக்தியால் கண்கள் ஒருமுறை முடின. மீண்டும் அவை திறந்தபோது, என்ன ஆச்சரியம்! கோப்பிப் போத்தல்கள் நேரெதிரே தட்டில் மின்னவடித்தன. "எட, பாரன். முன்னாலை நின்றுகொண்டு தேடுறன்" என்று சொல்லித் தனக்குள் ஒருமுறை சிரித்துக் கொண்டான் சந்திரசேகரம். அமெரிக்காவைக் கண்டுபிடிக்க கொலம்பஸ் எவ்வளவு கஸ்டப்பட்டிருப்பான் என்ற யோசனையும் ஒருமுறை வந்து போனது.

கோப்பி இருந்த தட்டை ஆராயத் தொடங்கினான். இதுவரை அவனுக்கு 'நெஸ்கபே'யைத்தான் தெரியும். இங்கு எத்தனையோ விதமான பெயர்களில் கோப்பி இருந்தது. எதை எடுப்பது? எதை விடுவது? பெரிய சிக்கல்.

அரசாங்கம் தரும் உதவிப் பணத்தில் வாழ்க்கை நடாத்த வேண்டியது நினைவுக்கு வந்தவுடன், சிக்கல் தானாகத் தீர்த்துவிட்டது. விலை குறைந்த கோப்பி எதுவென்று தேடத் தலைப்பட்டான்.

ஒவ்வொரு போத்தலும் ஒவ்வொரு நிறையிலும், ஒவ்வொரு விலையிலும் இருந்தது. 500 கிராம், 350 கிராம், 175 கிராம்... மீண்டும் சிக்கல்.

ஒவ்வொரு கோப்பியிலும் ஒரு கிராம் என்ன விலை என்பதைக் கணக்குப் பார்ப்பதென்று தீர்மானமெடுத்தான். 'ஒருமைக்குக் கண்டு பண்மைக்குப் பெருக்கென்று' அடச்சடிச்சுப் பழப்பிசிச் மணியம் மாஸ்டரும் ஒரு முறை 'பளிச்செனத் தோன்றி மறைந்தார்.

எல்லாவற்றையும் மனதில் வைத்துக் கணக்குப் பார்ப்பது இயலாத காரியம். மனவி பட்டியல் எழுதிக் கொடுத்த குட்டிக் கடதாசியில் சொட்டு இடமும் இல்லை. பக்கத்திலிருந்த தேயிலைப் பக்கற்றை எடுத்து, பின்பக்கத்தில் எழுதிக் கணக்குப் பார்த்தான். 500 கிராமுக்குப் பார்ப்பது சுகமாக இருந்தது. 175 கிராமுக்கு நெடும்பிரித்தல் செய்யவேண்டியிருந்தது.

கடைசியில், கோப்பிக்குக் கோப்பி இருக்கும் பெரிய விலை வித்தியாசம் சந்தேகத்துக்கிடமின்றி நிறுபணமாயிற்று. 'ஹ!' என்றான் ஒருவித இறுமாப்படங். தெரிந்தெடுத்த போத்தலைத் தள்ளுவண்டிலுக்குள் தூக்கிப் போட்டான். ஆளால் இது இந்த அளவில் முடிகிற சங்கதியல்ல என்பது புலப்பட அவனுக்கு அதிக நேரம் எடுக்கவில்லை. பற்பசை வகைகளைத் தேடுப் பிழித்தபோது, மீண்டும் அதே பிரச்சினை.

ஒரு 'கல்குலேற்றர்' இல்லாமல் இது சரிக்கட்டக்கூடிய விஷயமில்லை என்று பட்டது. அன்றே ஒரு 'போக்கெற் கல்குலேற்றர்' வாங்கிவிட வேண்டுமென்று தீர்மானித்துக் கொண்டான். கல்குலேற்றரின் விலைக்கு மேலால் சுப்பர் மார்க்கெட்டில் மிச்சப்படுத்தும் பணமே வந்துவிடுமென்று பொருளாதார நிதியில் செலவை நியாயப்படுத்தினான்.

மனவி எழுதிக் கொடுத்த பட்டியலில் இருந்த ஒழுங்கின்படி ஒவ்வொரு சாமானாகத் தேடிக்கொண்டு திரிந்ததில் கால்கள் வலித்தன. குப்பர் மார்க்கெட்டின் ஒவ்வொரு ஒட்டைக்குள்ளாலும் இதுவரை குறைந்தது பத்துப் பதினெந்து தடவைகளாவது நடந்து முடித்திருப்பான் சந்திரசேகரம். எதிர்காலத்தில் மேலும் நன்கு திட்டமிட்டுச் செயற்பட வேண்டுமென நினைத்தான்.

சிவப்பு வெளிச்சமொன்றைச் சுற்றி ஆட்கள் குவிந்து நிற்பதைக் கண்டு அங்கே ஒடினான். Expiry date நெருங்கிணிட்ட ஜாம் போத்தல்களும், பிஸ்கட் பக்கற்றுகளும் குவிந்திருந்தன. எல்லாம் அரைவிலை. சந்திரசேகரம் ஒரு கணம் யோசித்தான். "எங்கடை உளிலை வாங்கித் திண்டதெல்லாம் என்ன?" Expiry date முடியாத சாமான்களே? அங்கை date முடிஞ்சாலும் சொல்லான்", என்றபடியே நாலு ஜாம் போத்தல்களையும், நாலு பிஸ்கற் பக்கற்றுகளையும் தூக்கி வண்டிலுக்குள் போட்டுக் கொண்டான்.

மனவி நந்த பட்டியலின்படி எல்லாம் வாங்கி ஆயிற்று.

சந்திரசேகரம் வந்து க்யூவில் நின்றான். கவுன்றில் ஒரு அழகான பெண் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தாள். அவனுடைய முறை வந்ததும், "ஹவ ஆர் யூ ரூடே?" என்று கேட்டு ஒரு புன்னகையையும் உதிர்த்தாள். கடையில் இப்படி அறியாத ஒருந்தி சுகம் விசாரிப்பாள் என்று அவன் கொஞ்சமும் நினைத்திருக்கவில்லை. "ஜ ஆம் வெரி வெல், தாங்க யூ. அண்ட யூ?" என்று நன்பன் நவாத்தினாம் சொல்லிக் கொடுத்த வாசகங்களைக் கச்சிதமாக ஒப்புவித்தான். இறுதியில் பல 'தாங்க யூ' பரிமாற்றங்கள்.

காலை 9 மணிக்கு உள்ளே போன சந்திரசேகரம் வெளியே வந்தபோது நேரம் 1 மணியைக் கடந்தாகிவிட்டது. கால்கள் இயங்திர கதியில் இயங்க ஆரம்பித்தன.

விட்டை வந்தடைந்தபோது, மனைவி வாசலில் காத்துக்கொண்டு நின்றாள். "சமையலுக்குச் சாமானுக்குச் சொல்லிவிட, எங்கை போய்க் கிடந்திட்டு வாறியள்?" அவனுடைய குரல் தூரத்திலேயே கேட்டது.

சந்திரசேகரம் தன்னுடைய திறமைகளையும், பணம் மீதப்படுத்திய விதங்களையும் ஆரவாரமாகச் சொல்லியபடியே, சாமான்களைப் பைகளிலிருந்து ஒவ்வொன்றாக எடுத்து வெளியே அடுக்கினான்.

திங்கள்று, தேள் கொட்டியவளைப் போல் மனைவி துள்ளி எழும்பினாள். "உதென்ன பேய் வேவை செய்திருக்கிறியள்? உந்த 'நோ நேம்', 'ஹூம் பிராண்ட்' சாமான்களெல்லாத்தையும் அள்ளிக் கொண்டநிருக்கிறியள்.

"என், அதுக்கு இப்ப என்ன?".

"உதெல்லாம் குப்பையெண்டு தெரியாதே? மிசிஸ் நவாத்தினம் சொன்னவ, தான் ஒருநாளும் உந்தப் பேரில்வாத சாமான்களை வாங்கிறேல்லையெண்டு."

"வெள்ளைகாரரெல்லாம் உதுகளைத்தான் வாங்கிக் கொண்டு போறாங்கள். பாத்திட்டுத்தான் வாங்கினான்."

"எங்கை வாங்கிறாங்கள்? கொண்டு போங்கோ. போய்க் குடுத்திட்டு வாங்கோ. இஞ்சை வைக்க விடன்" என்று இரைந்தாள் மனைவி.

*

இப்படி ஆரம்பித்த சுப்பா மார்க்கெட் விலூயங்கள் சந்திரசேகரத்துக்கு கிடகும் 'இன்ரஸ்டினிக்' ஆகவே இருந்தன. மனைவி எத்தனை முறை கேட்டாலும், முகம் சுளிக்காமல் போய்ச் சாமான் வாங்கி வந்தான் - புதிதாகச் சைக்கிள் ஓடப் பழகிய சிறுவன் போல.

பணம் கொடுக்கும் கவுன்றாகளில் உள்ள பெண்களின் தேக சுகம் பற்றிய விசாரிப்புகள் தான் அவனுக்கு என்னவோ அசெள்கரியமாக இருந்தன. சொல்லிப் பரிச்சயப்படாத முகமான் வார்த்தைகள். போலியாகவும் பட்டன. அத்துடன், சந்திரசேகரம் கொஞ்சம் பத்திடப்படும் சுபாவமுள்ளவன். கவுன்றா் பெண்ணின் வழமையான கேள்வியை எதிர்பார்த்து, பதிலை எப்பொழுதும் வாய்க்குள் தயார் நிலையில் வைத்திருப்பான். இதனால், கேள்வி வரமுன்பே அவசரப்பட்டு 'வெளி வெல், தாங்க் யூ' என்று மறுமொழி சொன்னா நாட்களும் உண்டு.

எங்கெங்கே என்னொன்ன சாமான் மலிவு என்ற விபரமெல்லாம் அவனுக்குத் தண்ணீர்ப்பட்ட பாடமாகிவிட்டது. விட்டுத் தபாற் பெட்டியில் போடப்படும் விளம்பரங்களுக்கெல்லாம் அவன் ஒரு விசுவாசமான

வாசகணாக இருந்தான். நன்பர்களும் அவனுடைய சேவையை நன்றாகப் பயன்படுத்தினார்கள். ரெவிபோன் செப்பவர்களுக்கெல்லாம், தகவல்களும் ஆலோசனைகளும் சொல்வதில் அவனுக்கு ஒரு தனிப் பெருமை.

ஆனால் வீட்டில் 'ஆரசியல் நிலைமை' இப்படித் திட்டங்கள் மாறுமென்று அவன் எண்ணியிருக்கவில்லை. மனைவியின் சொற்கேளாமல், தொடர்ந்தும் மலிவான சாமான்களையே வாய்க்கூட்டான் வந்ததால், சந்திரசேகரம் பதவி இறக்கம் செய்யப்பட்டான். இனிமேல் தானும் கூடப் போகவேணுமென்று மனைவி தீர்மானம் எடுத்துவிட்டாள். இதற்குப் பிறகு சந்திரசேகரம் செய்ததெல்லாம் வண்டில் தள்ளும் வேலை ஒன்றுதான். அவன் எந்தப் பொருளையாவது தூக்கிப் போட்டால், அவன் உடனே திரும்ப எடுத்து வைத்துவிடுவாள். அவனுடைய ஆலோசனைகளையும் ஒருபொழுதும் கேட்டதில்லை. அவ்வளவு சந்தேகம் அவனில். இருந்தாலும் பொருட்கள் குவிந்திருக்கும் வண்டிலுக்குள், ஒழித்து மறைத்து தான் விரும்பும் எதையாவது தினித்து விடுவதில் பரம திருப்தி அவனுக்கு. இரண்டு மூன்று நாட்கள் இதனை அவதானித்துவிட்ட பிறகு, அவன் கவனமாக இருக்கத் தலைப்பட்டாள். கவுன்றாகக்குப் போகமுன், தான் போடாத பொருள் எதுவும் வண்டிலுக்குள் இருக்கிறதா என்று கிண்ணடிக் கிளாறிப் பார்த்து, எடுத்து வெளியே வைத்துவிட்டுக் கெட்டித்தனமாக நிற்பாள்.



என்ன நடந்த போதிலும், சுப்பர் மார்க்கெட்டில் நிறை - விலை ஆராய்ச்சிகளில் நேர்த்தைச் செலவழிப்பது சந்திரசேகரத்துக்கு இப்பொழுதும் வீருப்பமான பொழுதுபோக்குத்தான். இப்படி அவன் எங்காவது தரித்து நிற்கும் நேரங்களில் மனைவி எவ்கோ போய்விடுவாள். பிறகு ஆளையாள் கண்டுபிடிக்க இருவரும் படும் கஷ்டத்துக்கு அளவில்லை. அதிலும், வண்டிலைத் தள்ளிக்கொண்டு அவளைத் தேடுத் தேடுத் திரிவது அவனுக்குப் பெரும் எரிச்சலாயிருக்கும்.

*

காலம் போகப்போக, சுப்பர் மார்க்கெட்டில் சாமான் வாங்குவதில் இரண்டு பேருக்குமே ஆர்வம் கெட்டுவிட்டது. இரண்டு பேரும் தொழில் பார்த்ததால், நேர்த்துக்குப் பெரும் தட்டுப்பாடு. "சுப்பர் மார்க்கெட் நேரமெல்லாத்தையும் குடிக்குது" என்று கத்தினான் சந்திரசேகரம்.

மனைவி சுப்பர் மார்க்கெட் பக்கம் போவதை முற்றாக நிறுத்திவிட்டாள். சாமான் பட்டியல் மட்டும் தாயாரித்துக் கொடுத்தாள். அதையே பெரும் வேலையென்று முறையிட்டாள்.

சந்திரசேகரமும் அவன் விரும்பாத நோ நேம், ஹோம் பிராண்ட் சாமான்கள் வாங்குவதை நிறுத்திவிட்டான். விலை ஆராய்ச்சிகளையும் நன்றாகக் குறைத்துவிட்டான். சுப்பர் மார்க்கெட்டுக்குள் நுழையும் போது, வெளிக்கிட்டால் போதும் என்றிருக்கும்.



என்றாலும், ஒரு இடத்தில் வாங்கிய அதே பொருளை, கொஞ்ச நேரத்துக்குள் வேறிடத்தில் மலிவாகக் காணும்போது சந்திரசேகரத்துக்கு இப்பவும் ஆத்திரம் ஆத்திரமாக வரும். ஏதோ போட்டியில் தோற்றுப்போய் விட்டது போல இருக்கும். “நாணயமில்லாத நாய்ப் பயல்கள்” என்று திட்டிக் கொள்வான். தனது கதியற்ற தன்மையை நினைத்துத் தானே நொந்து கொள்ளுவான்.

அட்டைப்பட தரிசனம்

சென்ற ஆண்டின் 3 மரடு இதழிகளையும் அவங்களித்த அட்டைப்படங்களை ஒருஷர் வைத்து இப்பொழுது பார்க்கின்றோம். ஒரு பத்திரிகைக்கு ஓர் அட்டைப்படம் தேவை என்பதற்கு அப்பாலும் சில உண்மைகளைத் தரிசிக்க அவை உதவும். தேர்ந்த கலைஞர்களுக்கு இந்த ஆற்றுப்படுத்துதல் தேவை இல்லை. இருப்பினும் நமது பார்வையை நீங்களும் தரிசிக்குதல் நல்லது.

1 தமிழ் மரபில் காதல் சிறப்பிடம் பெற்றது. இதனை அகற்றுதலை என்று சங்கச் சாம்ரோடே பேர்த்தினார். காதல் உணர்வுகளின் கனிவு. அக்கனிவுகளிலேதான் பிறப்புச் சக்கரம் கூழ்கிறது. சக்கரத்தை ஆயுதமாகக் கரித்தவன் கண்ணன். அவன் காதலின் நாயகி ராதா. இந்த மரபை இல்ல தரிசிக்கின்றோம்.

2 கோபுரங்கள் மனிதனுடைய படைப்பு ஆற்றலின் ஸின்னமிகள். உயர்ந்த கோபுரங்களைப் படைப்பதன் மூலம் தன் படைப்பிற்கு ஓர்மை சேர்த்து மகிழ்ந்தான். அவன் கட்டடக் கலையின் நினைவாக இன்றும் கோபுரங்கள் எழுகின்றன. அந்தக் கோபுர தரிசனத்தை நாம் இலக்காகக் கொண்டுள்ளோம் என்று இதில் தரிசிக்கின்றோம்.

3 மொழியை மட்டும் மனிதன் வெளிப்பட்டு சாதனமாகக் கொண்டு திருப்பதிப்படவில்லை. மொழியால் சொல்ல இயலாத அப்ரவ சமீக்கிகளையும் சுருதிகளையும் பாவத்தினாலும் அபிநயத்தாலும் புலப்படுத்திவிடவாம். இந்த பாவமும் அபிநயமும் இணைத்து நமது தமிழ் கலை மரடு.

4 மனித உழைப்பின் காட்சிகள் பல, கடல் அறுவடைக்குப் படத்துகள் யமென்படும். அவை கரைசேரும் இடமில்ல தெங்குகள் வராவதும் மனித முயற்சியால். உழைப்பின் பயனையும், வாகனத்தையும் ஒரு ரேர்க் காண்கிறோம்.

5 தனித்துவத்தை நாம் பேணுவதில் அடைந்த குன்பங்களை, அவலக்கதிகளை மறக்காமல் மனதில் நிறுத்துவதும் மரபினைப் பேணுவதற்கு நாம் வளர்க்கும் யாகமாகும். அவங்களின் முகக் கோவங்களை, எழுத்திலே வழக்க முடியாத ஒரு சோகத்தினை இங்கே தரிசிக்கிறோம்.

6 ஆட்டுவித்தால் ஆடாதவர் யார்? - ஆட்டுபவன் யார் - ஆட்டுவிப்பவன் யார். நமது தனித்துவத்தைப் பேணுவதில் நாய்கள் ஆட்டுப்படுவர்களா? ஆட்டுவிப்பவர்களா? குறவனும் பாய்தும் இங்கே ஒரு simpolic தான்.

இவெங்கையில் இப்பொழுதெல்வாம் ஒரு அனியாயமும் நடப்பதில்லை. மக்கள் மனித உரிமைகள், ஜனநாயக உரிமைகளோல்வாம் பெற்று சேமமாக வாழுகினார்கள். என்கள் தேசம் கெட்ட கேட்டுக்கு, இங்களினாவர்களைக் குறை கூறியென்ன?

அவுஸ்திரேயீ ரி.வி. பத்திரிகைகளில் புக்கி கொட்டிப் பறக்கிறது. இவைகளைக் குறிப்புறை, 'துமிக்ஷை ஏற்றுமதி' எவ்காரம். இதன் பின் பல அவஸ்திரேயியர்கள், இவெங்கையின் முக்கிய ஏற்றுமதிப் பொருள் துழுக்கதைகள் என்றும், அங்கே இப்பொழுது இனக் கொலைகள் முந்துவிட்டன என்றும் விளைத்துக் கொண்டிருந்தால், அதில் ஒரு ஆச்சியமுமில்லை.

அரசாங்கத்துக்குப் பின் அரசாங்கமாக, மக்களைக் குடிசை குவராக்கிவிட்டதற்கு சாட்சியே இந்தக் குழுங்கைகள் குழுப்பமையில் 'கறுப்புச் சுன்னாடு. அது ஒரு சர்வதேச வர்த்தகம்).

* கிழுக்கு ஜிரோப்பாவிலும், சோனியத் திணியினிலும் சௌகையில் வெத்தாலும் அது பெரிய செய்தியாக வந்துவிடுகிறது. சௌகையில்தான் மனித உரிமை மீறல் நடக்கிறது. குறோசியாவில் மற்றும்தான் குண்டுகள் விழுகின்றன. சோனியத்தில்தான் உலகிலேபிய உணவுப்பொருள் தட்டுப்பாடு. வெறும்கொங்கில்தான் அகதிகள் பிரச்சனை.

அவுஸ்திரேயீ ரிவினையும் பார்ப்பவர்களும், பத்திரிகை வாசிப்பவர்களும், வாரோலி கேட்பவர்களும் முன்றாம் உவக நாடுகளின் பிரச்சனைகள் எல்லாம் தீவிரம் கீழேருள்ளதைக்கவும் கூடும்.

இவர்கள் sensational news தேடுபவர்கள். காவம் காவமாக ஓரே கடையென்று, அவர்களுக்கு 'போர்' அடித்துவிட்டதாக்கும். புதிதாகச் சண்டைகள் தொடர்கிளைவால்தான் அவர்களுக்கு வோட்டை. தெறுச் சண்டை கண்ணுக்குக் குளிர்ச்சி.

*

இவர்கள் கட்டுந்தெல்வான். கவவரங்களில் போர் டீண்டுக் காரணங்களில் ஒன்றாக, கோடை கால முன் வேப்பும் வைக்கப்பட்டுள்ளது! இங்கிவெங்கு பாலைவன வேப்பத்தில் வாழ்வார்கள் பாடு எப்படியோ?

*

கவவரங்களில் கட்டுந்தெல்வான். கவவரங்களில் போர் டீண்டுக் காரணங்களில் ஒன்றாக, கோடை கால முன் வேப்பும் வைக்கப்பட்டுள்ளது! இங்கிவெங்கு பாலைவன வேப்பத்தில் வாழ்வார்கள் பாடு எப்படியோ?

*

ஒரு சாப்பாட்டுக் கடை போர் டீண்டுக் கடையில் அவுஸ்திரேயா ஒரு அதிர்ஸ்டவசமான நாடு. அதை ஆங்கிலத்தில் எழுதியிருந்தது. இதைக் கடாட்டுக் கிஞ்சிப்பதானால், பல கோணங்களில் சிந்திக்கவாம். எல்லாவற்றுக்கும் மேவாக, யார் அதிர்ஸ்டாவிகளாக இருந்தாலென்ன, இந் நாட்டின் ஆதி வாசிகளும் இந்த நாட்டின் உஸ்ராயான மக்கள் சொந்தக்காரர்களுமான அபாஜனி அதிர்ஸ்டாவிகளேப்பல். பிறநாட்டவரின்

କୁରୁପାତ୍ରତାକୀ ହେଠାନ ନାଟ୍ରେନ୍ ଅଧିକାରୀଙ୍କର ମାତ୍ରମେ ଆଶିଷାଳିରେ

இனி நிற்கு அபாஜினி மக்கள் மத்தியில், வழைம், மதுப்
பிரச்சனை, கல்வீப்
வேணவில்லைப் பிரச்சனை,
அமைதியின்மை, வசதியின்மை, துழுவதை
மூடப்பட்டு பிரச்சனைகள்
வேண்டும் என்று போன்ற ஆட்படைப் பிரச்சனைகள்
தாம் செய்த பாவத்துக்குப்
ஏதாவது செய்ய வேண்டுமென்ற ஒரு சிவிலிடையே ஆஸ்காவ்ரு
வெள்ளையர்கள் சிவிலிடையே ஆஸ்காவ்ரு
காணப்பட்ட போதிலும் அரசாங்கமும் ரிவி - பற்றி
பத்திரிகைகளும் ஆட்க்கடி அபரஸ்வி களைப் பத்திரிகைகள்
'ஒன்டுக்' கொண்ட போதிலும்: யதார்த்தத்தில்
கிழக்கு வேங்காபி நா கஞ்சியில்லை.

‘ଅନ୍ତରୀଳଟୁଟେତେବେ’ ପରିଣ୍ୟ ମହିମାଶ୍ରମରେ
ଜୀବିତକାଳୀଙ୍କ କାହାରାକ ଉଦ୍‌ଦେଶ୍ୟରେ ଉଚ୍ଛଵିତ
ପରିଣ୍ୟାପତ୍ର ଗଠନପାତ୍ର ଆଖିଲାମ୍ବନ ଏବଂ ପରିବାରମ୍ଭ
ପରିଣ୍ୟାପତ୍ର କାହାରାକ ଉଦ୍‌ଦେଶ୍ୟରେ ଉଚ୍ଛଵିତ
ପରିଣ୍ୟାପତ୍ର ଗଠନପାତ୍ର ଆଖିଲାମ୍ବନ ଏବଂ ପରିବାରମ୍ଭ

R.SL போன்ற ஸ்தாபனங்களில் இருக்கும் இன வெல்லியர்கள் இந்த (பூட்டை) மூயம் உடைத்து விடுவார்களோ என்று எண்ணாத் தோன்றுகிறது. . . ஆசியா, மத்திய கிழக்கு போன்ற இடங்களிலிருந்து வருபவர்களைத் தனை செப்ப வேண்டும்' என்று கொடுத்துள்ளது. இந்த ஸ்தாபனம் இவளாக இந்த வேண்டுமாக, இந்தக்கூடு நல்ல நிலை கேட்கவிடக்கூடிய சூட்டை மூயம் தோங்க வாதம் கொடுத்துக்கூடிய புத்தி

තිශ්තකය ප්‍රත්තී ස්වඟාත්මකානා, මුහෙයුලේ
 ලිප්දොප්තු තෙන්ගිවෘෂණකයිල්, 'ඩිපාල්' ගැස්-ර
 උයයිල් අගෙන්ත ඉර ද්‍රාපාපාස්, සිංහල
 පක්කගිණෝ-දීප කුවකිරීච්චාවා මුහෙයුල් පෙන
 රේඛ්‍යාච්චකගොස් ඔසාල්ලි වාරුකිරීතු. සිංහාක
 ප්‍රිරූත්තාලුම්, වෙළාරිතු වාරුම් තිරු රැක්තියාක තිතු
 කාණ්ඩප්‍රාපිතිරුතු. සිංහකා-තුම්ප් ප්‍රිරූත්තාක
 තෙන්ටපාන පෙන එන්නාමෙකගුරු, තමිය් ප්‍රතිඵ්‍ය
 තියායමාන ඉරිමෙකගොනා හිමුත්තිරුක්තුම් කෙනෙක්පාප්‍රාප්තාකාන්
 පුද්‍රණාපක ගෙවුනු ගරුත්තුක්කුම්, සිංහකා
 ගෙවුනුකාන් මෙවුම් රැක්මෙකාකප්‍රාප්තිම් ආබාධ්‍යම
 අබ්දකුණුක් ගෙවුනුතුක් ගෙවුනුප්‍රාප්තාකාන්
 අරිකිටුළාය්. හිත්කාක තීත්ත ප්‍රාකරණක්,
 නාටකන්කාන්, ප්‍රාකරණක්, තොරු-තොරු
 කහවුත්තෙනුයා-ද්‍රාපාපාස්, පොස්-ර
 පාය්ප්‍රාත්තිතුකිරීතු. තමිය්ක කෙනෙක්ගොන්
 පස්ක්‍රාප්‍රාප්තිම් දින්ත ද්‍රාපාපාස්-ත්තිල් ප්‍රිරූප්තාකාන්,
 ප්‍රාකරණක්ගොන්වුම් තිකුණ්සිකාන්වුම් තිරු මොයිකාන්ම්
 ගුෂ්ප්‍රාප්තාකාන්වුම් තොකිරීතු. තීත්තකය ප්‍රියා
 රැක්තිකාන් ගැන්ත ආගාධ්‍යාත්මක ප්‍රියා
 කාශ්චාත්‍යාක්‍රික්ක තීයාවිත්ත වෙන්ති
 ප්‍රියාවිත්ත වෙන්ති

தென்னிவர்ன்தைகயில் அதிகாபி போரும், அரசியல் பிளாவுகளும் உக்கியமடைந்துள்ள இக் காலகட்டத்தில், புத்தி சுவாதீனமுள்ளவர்களின் கை இங்குவது இன்றே சிம்கள மக்களைக் கூடக் காப்பாற்றவேண்டும்.

119

Private tuition in Veena
 Given by Indian Qualified lady
 For details contact 03 792 3622

Cake making and Decoration
 For all occasions
 Phone 03 792 3622

பிறர் எழுதிய வீஷாங்களையும், பிறர் வெளியிட்ட கருத்துகளையும் தழுவி எழுதுவதும், மொழியிடப்படுத்தும் தவறானதல்ல. ஆனால் பிறரது வீஷாங்களைப் பிரசரம் செய்யும் போதும், ஒவ்வாப்பும் போதும், சொற்பொயினில் சேர்க்கும் போதும், மேடையிறி கொண்டிருவந்தும் போதும் மூலம் யாருடைது, என்கே எடுக்கப்பட்டது போன்ற வீஷாங்களையும் வெளியிடுவதே நாகரிகம். இல்லையிடவினில், அது திருட்டுக்குச் சமாளமாகவாம். சில அணாலைக்கால அவதானிப்புகள் காரணமாக இது இங்கு குறிப்பிடப்படுகிறது.

*

மேம்படினில் உள்ள இவக்கிய ஆவலர்களின் தாகத்தைத் தீர்க்கும் வகையில், இவர்க்கியக் கூட்டுக்கலை அவ்வப்போது நன்றெப்பற்று வருகின்றன. குறிப்பாக கணவ் வாட்டம் சில நிகழ்ச்சிகளை நடாத்தும் இவக்கியப் போட்டுகள் சுட்டுமொன்றில் பேசிய ஒரு பேச்சாளர், புவம் பெயர்த்த தமிழரின் கவாசர சீரியோவப்பற்றி, ஒரு கண்டிய தமிழ் இதழில் வந்த கட்டுரையை ஆதாரம் காட்டிப் பேசிவார். சல்லவ காவல் அவஸ்திட்ரேவியா இன்னும் இந்த நிலைக்கு இறங்கவில்லை என்றார். கூட்டும் முடிந்தபின் ஒரு நாள்பார் காதுக்குள் சொன்னார், “அவஸ்திட்ரேவியாவும் இந்த வழியில்தான் போகுது. இல்லை நடக்கிறதுகள் இவருக்குத் தெரியாது போவ்” என்று.


படிப்பகம்

தீராளி_ கவாசரக் கழகம் (மெஸ்பான்)
 நடாத்தும் இவக்கியப் போட்டுகள்
 # சிறுகளத்
 # கட்டுரை
 # களிலை

முடிவு தீக்தி : 08.11.91
 மேவதிக விபரங்களுக்கு :

Competition 1991, P.O. Box 694
 Mulgrave North, Victoria 3170

சிறுவர் களுக்கியம்



ஓடம்



ஊரை

6	6	6	6	6	6	6
இ	இ	இ	இ	இ	இ	இ
ல	ல	ல	ல	ல	ல	ல
ஃ	ஃ	ஃ	ஃ	ஃ	ஃ	ஃ



ஓணான்



ஓடம்



ஓ ஓ ஓ ஓ ஓ

ஓ ஓ ஓ ஓ ஓ

ஒளை ஒளை ஒளை ஒளை ஒளை

ஓ ஓ ஓ ஓ ஓ





- அசன் -

வாழ்க்கை பலவித அனுபவங்களாலும் நிகழ்வுகளாலும் பின்னிப் பிணைக்கப் பட்டவேதான். ஆளாலும் பெரும்பாவான சம்பவங்கள் பொதுவானவை. பலரும் அனுபவித்தது. மீண்டும் மீண்டும் வருவது. இப்படித்தான். இருந்தாலும் வாழ்வில் என்றோ நடந்த ஒரு சிறு சம்பவம் தனித்துவமாக மறக்க முடியாததாக அமைந்துவிடலாம். ஒரு அற்பமான விஷயம். சிறிய நிகழ்வு. ஒரு கணத்துள் நடந்தது. அது என் மனதில் இன்றும் ஏன் நிற்கின்றது? என்னை அவமானப் படுத்துகிறது. வெட்கத்தை ஏற்படுத்துகிறது.

பல்கலைகழகம் காரணமாக பெயர் அடிபடும் கட்டுப்பெத்தை இன்றும் கிராமத்தான். எத்தனை பல்கலைகழகங்கள் வந்தாலும் என்னை மாற்ற முடியாது என்று இறுமாப்படிடன் அது இயங்குகிறது. காலி வீதியிலிருந்து முக்கால் மைல் தூரத்திலிருந்தாலும் நகரத்தன்மையிலிருந்து எட்டாத தூரத்தில் இருக்கிறது. தார் நோட்டுக்களையும் விடுகளையும் விட்டால் அதன் நிற்ம் பச்சை. எப்போதும். எங்கும்.

இரவு மழைக்குப் பின்னர் காலை வெயில் சுடுவது இதுமாகத்தான் இருக்கும். அன்று அடிபிடியோடுதான் விழிந்தது. நாங்கள் எட்டு மாணவர்கள் அந்த வீட்டில். மழை வந்தால் ஒரு வில்லங்கம். கக்காஸ் அடைபடும். நீண்ட கம்பி ஒன்று எடுத்துக் குழாயில் அடைப்பு எடுக்க வேண்டும். அடைப்பெடுக்கும் முறை யாருடையது என்பதில்தான் அடிபிடி. சண்டைக்கு அது போதாதென்றால் இன்றைக்கு என்ன சாப்பாடு செய்வது என்ற கேள்வி துணைக்கு வரும். எல்லாம் நீண்ட விவாதப்களில்தான் முடியும். படிப்பின் வட்சணம் அதுதானே. காலிவீதியிலிருந்து வரும்போதே தமிழ் சத்தம்தான் கேட்கிறது என்று எங்களைத் தேடி வரும் நண்பர்கள் சொல்வார்கள்.

அன்று காலை முக்கியமான வெக்ஸர் ஒன்றும் இல்லை. மாலை டிசைன் வகுப்பிற்குப் போவால் போதும் என்பது எட்டுப்பேர்களுடைய ஏதநைமான முடிவு. எல்லோருக்கும் டிமிக்கி விட்டுவிட்டு வைபிரியி என்று சொல்லி வெக்ஸருக்குப் போகும் செந்தில் கவனித்தால் போதும். இப்படியான பிரேரணைகளை கொண்டு வரும் சிவாவிற்கு தனிப்பட்ட விசேட காரணங்கள் இருக்கும் என்று எல்லோருக்கும் தெரியும். எனௌன்றால் பொரளைக்குப் போய் ஆட்டுறைச்சி வாய்கி வருவதாக இரண்டு நாட்களுக்கு முன்னரே அவன் சொல்லி ஞாபகம். அவனுக்கு கொழும்பில் ஏதாவது அலுவல் இருக்கும்.

சாப்பாட்டிற்குப் பிறகு பழக்கத் தொடங்கினால் அதிலும் சண்டைதான். அந்தக் கதிரை யாருக்கு? கதிரையில் என்ன விஷேஷம் என்று நீங்கள் நினைத்தால் உங்களுக்கு அனுபவமில்லை என்றுதான் அரித்தம். யள்ளலுக்கு அருகில் இருக்கும் வசதியான கதிரையில் இருந்தால்தான் வெளியில் பார்க்க ஏதுவாயிருக்கும். கதிரையின் விஷேஷம் ஏழாக்கும் எட்டுக்கும் இடையில்தான். மண்ணின் செழிப்பு கட்டுபெத்தை மாணவிகளுக்கு வாளிப்பாள உடலமைப்பை மட்டுமல்ல மனதுக்கு இதும் தரும் கிராமிய எழிலையும் முகங்களில் தாராளமாக முகிழ்திருக்கிறது. கண்ணாலே கதைத்து புனிகளைக்களை பரிமாறிக் கொண்ட சம்பவங்களும் உண்டு. எங்கள் ஒவ்வொருவருக்கும் விஷேஷமாக ஒவ்வொரு ஆள் உண்டு. எங்களாலும்தான். கட்டுப்பாடுகளை மீறி பெற்றோர்களின் சீதனக் களவுகளைக் குலைத்த மாணவர்களும் உண்டு.

பெளர்ணாமி அன்று வெள்ளை உடைகளில் விகாரைக்குச் செல்லும் இளம் பெண்களைத் தரிசிப்பதில் எங்களுக்கிடையில் வோ அதிக விருப்பம். இதில் எமது நண்பர்கள் உடன்பாடில்லை. எங்கள் எல்லோரையும் ஒரே நேரத்தில் மண் கவ்வ வைத்தது கம்பஸில் வேலை செய்யும் ஒரு ரைப்பில்ஸ்ட். எங்களுடைய வீட்டை அண்டிய ஒழுங்கையால்தான் வேலைக்குச் செல்வாள். எந்த முக்கியமான வெக்ஸர் இருந்தாலும் அவனை யள்ளலுடாகத் தரிசித்த பிறகுதான் வீட்டை விட்டு வெளிக்கிடுவது வழக்கம்.

மாலை டிசைன் வகுப்பிற்கு கட்டாயம் நான் செல்ல வேண்டியிருந்தது. அது இன்னும் வெக்ஸரரை திருப்திப்படுத்தும் அளவுக்கு வளரவில்லை. ஈஸ்வரனுக்கும் அதே பிரச்சனை. இரண்டு பேரும்தான் போனோம். பள்ளிக்கூடத்தால் திரும்பிக் கொண்டிருந்த மாணவிகளில் எங்களுடையவளைத் தேடிக்கொண்டே நடந்தோம். பாதை ஒரங்களில் நகரசபை அமைத்துக் கொடுத்த பொதுக்குழுமகளில் பெண்கள் குளித்துக் கொண்டோ பாத்திரம் கழுவிக் கொண்டோ இருந்தார்கள். சில சிறுவர்களும் குளித்துக் கொண்டிருந்தார்கள். மாற்பொன வேலிகளால் மறைத்த கலாசாரத்திலிருந்து வெளியே வந்த எங்களுக்கு இது ஒரு கண்கொள்ளாக் காட்சி.

அருகிலுள்ள வாய்க்கால்களில் தண்ணி ஓடிக்கொண்டேயிருக்கிறது. வீதி ஓரு குழாய்களில் குளிக்கும் நீரோ? நேற்று பெய்த மழைத்தண்ணியோ? அல்லது இரண்டும் சேர்ந்தோ ஓடிக்கொண்டிருந்தது. காலி வீதியிலிருந்து பல்களைக் கழுகம் செல்லும் பிரதான வீதியை சந்திக்க விகாரைக்கூடாகச் செல்வது குறுக்குப் பாதை. புத்தரையும் தரிசித்தது போல் இருக்கும். பரிட்சை சமயங்களில் risk எடுக்காமல் எல்லா கடவுள்களையும் வேண்டிக் கொள்வது நல்வது என்று சீனியர் ஆறு சொல்லிக் கேள்விப்பட்டோம்.

பிரதான வீதியில் நந்தினி பல்களைக் கழுத்தை நோக்கி வருவது தெரிகிறது. அவனோடு கதைத்துப் பழக்கமில்லை. தமிழ் சூட்டங்களில் கண்ட அனுபவம்தான். அவனை சந்திப்பதை தவிர்த்துக் கொள்ள நடையை வேகமாக்கினாம். ஆளால் எங்கள் நினைவுகள் அவனை மொய்த்தது. மாணவர் சங்கக் கூட்டங்களில் அரசியல் பேசுகின்ற

ஒரேயொரு தமிழ் அதிகப் www.padippakam.com பார்சங்கி. இடதுசாரி கருத்துகளுக்கு ஏக போக வாரிசு தான் என்ற நினைப்பு. இப்பாடியான ஆழ்பிளைத் தனமான பெண்களை எங்களுக்குப் பிடிப்பதேயில்லை.

மத்தியான வெய்யில் இப்போது கொருத்துகிறது. வயல் வெளிகளை தாண்டினால்தான் நிழல் கிடைக்கும். தூரத்தில் படிக்கும் பிளிளைகள் பஸ்ஸால் இறங்கி வந்துகொண்டிருக்கிறார்கள். வீதியருகே ஒரு குழாயில் தனினி ஓடிக்கொண்டே இருக்கிறது. ஒருவரும் குழாயிலில் இல்லை.

'பொறுப்பில்லாமல் தன்னியை துறந்துவிட்டு போவிட்டுதுகள்'.

'சமையல் அடுப்பிலை போலை. போய் பாத்துவிட்டு வாறதுக்குள்ளை குழாயைப் பூட்டுத் திறக்கிற கஸ்டம் ஏன் என்டு துறந்து விட்டபடி போயிருப்பினம்.'

'இதுகள் திருந்தாதுகள்'.

தொடர்ந்து நடக்கின்றோம். தன்னி ஓடிய சத்தம் நின்றுவிட்டது. பின்னால் திரும்பிப் பார்த்தோம். நந்தினி குழாயிலில் அதை மூடக் கொண்டிருக்கிறாள்.

'பின்னாலை பார்த்தனியே. நந்தினி என்ன செய்யிறாள் என்டு!'

'ஓமடாப்பா, எங்கடை முகத்திலை காறித்துப்பினமாதிரி இருக்கேல்லையே?'.

அதற்கு பிறகு அவளை ஒரு அரசியல் பேசுகிற விசரி போல் நினைக்கத் தோன்றில்லை. அவளை பார்க்கும் வேளைகளில் எல்லாம் என்னிலேயே எளக்குக் கழிவிக்கம் ஏற்படுகிறது. அவளோடு அரசியல் கதைத்துப் பழகும் சந்தர்ப்பங்கள் பல பின்னார் ஏற்பட்டது. எந்தச் சந்தர்ப்பங்களிலும் நந்தினியை என்னை விட உயர்ந்த ஒரு வட்சியப் பெண்ணாகவே மதித்து வந்தேன். இதற்கெல்லாம் அந்த ஒரு சிறு சம்பவம்தான் காரணமாயிருந்தது.



ஆர்பியருக்கு காட்டும்

சிட்னியில் நடைபெற்ற தமிழ் இலக்கிய விழாபற்றிய தொடர்க்கட்டுரையை தினகரனில் நாள் எழுதவில்லை. சிட்னியில் வசிப்பவரும் - மேற்பாடு விழாவை ஒழுங்கு செய்தவருமான எழுத்தாளர் மாத்தனை சோமுதான் அக்கட்டுரையை எழுதியவர். தினகரன் தவறுதலாக எனது பெயரைப் பிரசுரித்துவிட்டார்கள். இது தொடர்பாக மாத்தனை சோமு தினகரனுக்கு சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தத் திருத்தத்தை சிட்னிக்கடிதம் எழுதும் சிட்னிகுருவிக்கு சமர்ப்பிக்கிறேன்.

வெ. முருகபுதி, மெல்போர்ன்.



இலக்கியவாதிகளும் போதனாசிரியர்களும்.

“ஸுத்தின் தேசிய இளப்பிரச்சினையைப் பின்னணியாகவும் இளவிடுதலைப் போராட்டத்தை கருப்பொருளாகவும் நமது எழுத்தாளர்கள் இலக்கியம் படைக்கவேண்டும்”.

ஸுத்தமிழர் குடியேறியுள்ள நாடுகளில் இக்குரல் ஒவிக்கத் தொடங்கியுள்ளது.

இக்கோரிக்கை நியாயமானதா - அந்தபூர்வமான இலக்கிய நோக்கமுடையதா என்பதில் அபிப்பிராய பேதங்கள் உண்டு.

தமிழும் - தமிழ் இலக்கியமும் வாழ - வளர முதலில் “தமிழ் மன்” வேண்டும் என்ற வாதமும் அன்மைக்காலங்களில் முன்வைக்கப்பட்டு - அதனை அங்கீகரிக்கும் தோரணையில் கரகோஷமும் எழுப்பபடுகிறது.

இந்தக் ‘குரல்’கள் ‘வாதங்கள்’ தரமான - ஆரோக்கியமான இலக்கிய வளர்ச்சிக்கு வளம் சேர்க்குமா? என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.

மேற்குறிப்பிட்ட கோரிக்கைகள் புறம் ஒதுக்கப்படவேண்டியவை அல்லது கலை, இலக்கியவாதிகளினால் - படைப்பாளிகளினால் மிகுந்த அவதானிப்புடன் கவனத்தில் கொள்ளப்படவேண்டியவையே.

“தமிழ் மன்” வேண்டும் என்ற வாதத்தின் வழி நின்று, திராவிட இயக்கத்தைக் கட்டி எழுப்பி - ஆட்சி அதிகாரத்தையும் கையேற்றி - தமிழ் கலாசாரத்தை தரம் கெட்ட சினிமாவுக்குள் சங்கமிக்கச் செய்து, வெறும் ‘சினிமா கவர்ச்சியே’ அரசியலை அலங்கரிக்கும் பரிதாபத்துக்கு தமிழாட்டை பலியாக்கியவர்கள் - நமது இலக்கியவாதிகளுக்கும் படைப்பாளிகளுக்கும் நல்ல முன்னுதாரணமாகத் திகழுகிறார்கள்.

தமிழ் ஒரு மொழி: தொன்மையாளது, அதன் இலக்கியங்களும் அப்படியே.

திருக்குறளும் - கம்பராமாயணமும், சிலப்பதிகாரமும் இன்றும் வாழ்கிறது. எனவே, தமிழ் தாழ்ந்துவிடும் - அழிந்துவிடும் என்பதெல்லாம் சுத்த அபத்தம்.

தமிழுக்கு எந்த நோய் - சொடியும் இல்லை. எனவே அது அழிய வழி இல்லை.

எதனை எழுதவேண்டும் - யாருக்காக எழுதவேண்டும் - எப்படி எழுதவேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் முழு உரிமையும் எழுத்தாளனையே சார்ந்தது.

இதனைத்தான் எழுதவேண்டும் - இதற்காகத்தான் எழுத வேண்டும் - இப்படத்தான் எழுதவேண்டும் என போதனை செய்வது பயனற்ற செயல்.

எந்த ஒரு எழுத்தும் வாழ்வது காலத்தைப் பொறுத்த விடயம். காலக்கண்ணாட்டியாக - காலத்தைப் பிரதிபலிக்கும் எழுத்தாளன் அக்காலத்தை எந்த வகையில் - வழியில் பிரதிபலிக்கிறான் என்பதையும் காலம்தான் தீர்மானிக்க இயலும்.

கம்பனும் இளங்கோவும் பாரதியும் காலத்தை பிரதிபலித்த மகாகவிகள் மட்டுமல்ல காலத்தையும் வென்று வாழும் அமர இவக்கியம் படைத்த சிரஞ்சீவிக் கவிகள்.

இவர்களும் மொழியைப் பாடினார்கள் - இளத்தைப் பாடினார்கள் - அரசியலை எழுதினார்கள் - பெண்விடுதலை முதல் இளவிடுதலை - சுதந்திரம், சமத்துவம் சகோதாத்துவம் ஈராக மனுக்குலத்தின் தேவைகள் அனைத்தையும் படைத்தார்கள்.

பிரச்சனைகளுக்குத் தீர்வைச் சொன்னார்கள். மக்களை சிந்திக்கத் தூண்டினார்கள். இவர்களிடம் எவருமே - இதனைத்தான் எழுதவேண்டும் என்று வலியுறுத்தவில்லை; வரையறை - வரன்முறை போட்டுக் கொடுக்கவில்லை.

'தமிழ் மன்' கிடைக்குமுன் 'தமிழ் இவக்கியம்' பேசுவது பிழையானது என எழுப்பப்படும் வாதங்களை அவதானிப்போமாலால், அவற்றில் எந்தவித உண்மையும் இல்லையென்பதையும், இவக்கிய வளர்ச்சியிலே எவ்வித ஆர்வமும் காட்டாமல் எழுப்பப்பட்டவை என்பதையும் காணலாம்.



வெ. முருகபுதி

இக் கட்டுரையில் எழுப்பப்பட்டுள்ள விஷயம் புலம் பெயர்ந்த தமிழ் மக்களுக்கு முக்கியமானது என்பதுடன் விவாதிக்கப்பட வேண்டியதுமாகும். எனவே இக் கட்டுரை தொடர்பான கருத்துக்களை மற்று வாசகர்களிடமிருந்து வரவேற்கிறது.



அனாதை

புமாமைந்தன்

அப்பாவின் உருவம் மெலிதாய் தெரிந்த நாட்களில் நாங்கள் நானு ஓயாவில் இருந்தோம். எப்போதும் மழை வரப் போவது போலிருக்கும் வாஸம், பசுமை தெரியும் தேயிலைச் செடிகள், சூடுதண்ணிக் குளியல் இவை தான் இப்போதும் எளக்கு நானு ஓயாவின் அடையாளங்கள்.

தேயிலைச் செடிகளுக்குள் ஒளிந்து விளையாடுவது எளக்குப் பிழித்திருந்தது. கண்ணுசாமி எளக்குத் தோழன். "கண்ணுசாமியிடன் விளையாடப் போகாதே" என்று அப்பா அதட்டுவார்.

அதட்டலின் காரணம் அப்போ எளக்குப் புரியாததால் "என்?" என்றேன் நான்.

பதில் சொல்ல முடியாத கேள்விகளுக்கு கையை உபயோகிப்பது அப்பாவின் வழக்கம். அழுது கொண்டே அம்மாவிடம் ஓடுவது என் வழக்கமாயிருந்தது.

"அட்டை கடிக்கும்" என்றாள் அம்மா.

இரத்தம் உறிஞ்சும் அட்டை நினைவில் வந்தது. பொய் சரியெனப்பட்டது இப்போது புரிகிறது. அப்பாவிடம் பயம். அம்மாவிடம் செல்லம். நான் கடைசிப் பெடியன்.

புமாமைந்தனின் முதலாவது சிறுக்கை இது. இவர் ஒரு பொறியியலார். மெல்பனில் இன்று அவதானிக்கப்படும் உற்சாக்யான கலை, இலக்கியப் பணிகளில் முக்கிய பங்கு வகிப்பவர். இவரை வாசகர்களுக்கு அறிமுகம் செய்வதில் 'மாடு' மகிழ்வடைகிறது.

பள்ளி விடுமுறைகள் சந்தோசமாய் கழியும். ரயிலில் வந்திருக்கும் அண்ணளைகளும், அக்காக்களும் பெட்டி முழுவதும் சந்தோசமாய் வந்திறுப்புவர்கள். விதம் விதமாய் சாப்பாடு, பலவிதமான ஊர்க்கதைகள் நானு ஓயா தியேட்டரில் படங்கள் என நல்ல சந்தோசமாய் கழியும் நாட்கள் மீண்டும் நானு ஓயா புகைவண்டி நிலையத்தில் கண்ணர் திரையிட வழியனுப்பும் அம்மாவின் ஏக்கப் பெருமுச்சுடன் நிறைவுறும்.

“அப்பாவின் பள்ளிக்கூடத்தில் படிக்கலாம் தானே. என் ரயிலேறி தூரப் போகிறார்கள்?” என்ற என் கேள்விக்குப் பதில் எல்லோருடைய சிரிப்புத்தான். நானும் ஒருநாள் ரயிலேற எல்லாம் புரிந்தது.

மலையகத்தில் பிள்ளைகளுக்கு கல்வி புகட்டிய அப்பா தன் பிள்ளைகளுக்கு யாழிப்பானத்தில் நல்ல பள்ளிக்கூடங்களைத் தேர்ந்தெடுத்தார். அவருக்கு உதவிட சித்தப்பாக்களும், மாமாக்களும் யாழிப்பானத்தில் இருந்தனர்.

பெரியக்கா வயதுக்குவர அம்மாவும் எங்களுடன் தங்கிவிட்டாள். விடுமுறைகளில் அப்பா ரயிலில் வந்து போனார். வந்து போனவர் இளைப்பாறி நிரந்தரமாய் எங்களுடன் தங்கினார். அப்பாவின் எதிர்பார்ப்புகளை சிரமேற்கொண்ட பெரியன்னையும் பேராதனை நோக்கி தன் காலடியை எடுத்து வைத்தான். அண்ணன் எவ்வழி நாங்களும் அவ்வழியே என்று மற்றவர்களும் பேராதனை, கொழும்பு எனப் பிரிந்து போனார்கள். சின்னக்காவிற்கு மட்டும் குசினி நன்கு பிழித்தது. கோவங்கள் விதம் விதமாய் போடப் பழகினாள். ரசித்துப் பார்ப்பதற்கு விட்டில் நான் இருந்தேன்.

வீட்டில் இல்லாத வேளைகளில் சினோகிதர்களுடன் ஊர்சுற்றிக் கொண்டிருந்தேன். என்னுடைய சினோகிதர்களை அப்பாவிற்குப் பிழிப்பதில்லை. எனக்கு அப்பாவின் புத்திமதிகள் பிழிப்பதில்லை. கொஞ்சம் கொஞ்சமாய் நானும் அப்பாவும் முரண்பாடத் தொடங்கினோம். எனக்கும் அப்பாவிற்குமென இருந்த ஒரே சைக்கிள் முரண்பாடுகளுக்கு எள்ளணை வார்த்தது. எனக்கு ‘இயுசன்’ இருந்த வேளைகளில் அது அப்பாவுடன் வாசிக்காலையிலும், அப்பாவிற்கு அவசர வேலைகள் இருந்தபோது அது என்னுடன் ஒழுங்கைகளில் ஊர் சுற்றிக் கொண்டும் இருந்தது. இரவுச் சாப்பாட்டின் போது காரண காரிய தொடர்புகள் ஆராயப்பட்டபோது அழுகைகள், ஆவேசப் பேச்சுக்கள், சபதங்கள் எனக் கிளம்பி அம்மாவின் மதியஸ்தத்தினால் சமாளைக்கு வருவதுமாயிருந்தது. (உண்மையில் அது என்பக்கம் சார்பாயிருந்தது).

எனக்கு அப்பாவைப் பிழித்த நேரங்களுமிருந்தன. அப்பா குடிப்பதில்லை என்ற பெயர் ஊரில் இருந்தது. கொஞ்சம் குடித்தாலே வெறித்துவிடும் என்பது எனக்குத் தெரிந்திருந்தது. ஒற்றைப் பணைக் கள்ளு உடம்புக்கு தெம்பு என்ற சூத்திரம் அவருக்குப் பாதுகாப்பாயிருந்தது. ஏதாவதொரு சனியில் பகல் பத்து மணியளவில் குடிப்பார். இல்லை அருந்துவார். கொஞ்சமாய் கிக் ஏற உளற்ற தொடங்குவார்.

“டேய் என்னுடைய அம்மா அப்பம் சுட்டு வித்து என்னை படிப்பித்தா நீங்கள் என்னாடவேண்டால்....” என்று பழைய சரிதங்கள், ஏமாற்றங்கள், கதைகள் தொடர்ந்து வரும். இந்த வேளைகளில் எனக்கு அப்பாவைப் பிடித்திருந்தது. ரசிக்கவும் முடிந்தது.

போதனையும் அண்ணையே ஒரு Engineer ஆக உருவாக்கியது. மகாவலி project அவருக்கு வேலை கொடுத்தது. நான்கு வருடங்கள் நாட்டிற்கு பணியாற்றிவிட்டு கட்டுளாயக்காவில் விமானமேறினான். கொழும்பு உருவாக்கிய Doctor ம் கட்டுளாயக்காவில்தான் விமானமேறினான். இப்போது எங்களிற்கு பணம் பல ரூபங்களில் வந்தது. அவற்றின் பெருக்கக் காரணிகள் அப்பாவிற்கு சந்தோசம் தந்தது. ஆளால் அவர் வெளிக்காட்டவில்லை. நாங்கள் புதிதாகக் கட்டிய வீடு எல்லாவற்றையும் பறை சாற்றியது. ஊரில் செத்த வீடுகளிலும், கல்யாண வீடுகளிலும் அப்பா முக்கிய நபரானார். நல்லதொரு கதிரை அவருக்காகக் காத்திருந்தது அல்லது மற்றவர்களினால் எழுந்து தரப்பட்டது. பின்னையது அப்பாவிற்குப் பிடித்திருந்தது. சின்னத்தவையாட்டல் அல்லது ஒன்றிரண்டு வார்த்தைகள் இவை அப்பாவினால் மற்றவர்களுக்குத் தரப்படும் மரியாதை. முக்கியமான விவாதங்களில் அப்பா ஒன்றிரண்டு கருத்துகள் உதிர்க்கவானார். உதிர்த்தவை பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டன. அவர்களுக்கு பெண்பின்னைகள் இருந்தனர் அல்லது பணம் தேவைப்பட்டது. எங்கள் வீட்டுப் பணத்திற்கு குட்டியும் போடத் தெரிந்திருந்தது.

அண்ணார்மார் திரும்பி வந்து தங்களுடன் இன்னும் இருவரையும் கூட்டுச் சென்றனர். இப்போது எங்களிற்கு சுற்றம் கூடுவிட்டது. பெரியக்காவும் ஒரு Engineer அல்லது Doctor ஐத்தான் மணமுழுக்கலாம் என்றனவிற்கு படித்து முழுத்துவிட்டு பின்னைகளுக்குப் படிப்பித்துக் கொண்டிருந்தாள். அவனுக்கும் பெரியன்னை மாப்பிள்ளை பார்த்திருந்தார். (அண்ணி என்று சொன்னால் அடிக்க வருவான்). அவனும் ராமனிருக்குமிடம் பறந்து சென்றாள். சின்னக்காவின் செவ்வாய் தோஷம் அவனின் திருமணத்தைப் பின் போட்டது. “தங்கமான மாப்பிள்ளை” ஒன்று அவனுக்குக் கிடைத்தது அவள் அதிவீட்டம். ஆளால் அவர் பசுத்தோல் போர்த்தியிருந்தது பின்னார்தான் தெரிய வந்தது. சின்னன்னை வண்டனில் நல்ல கடிவாளம் போடவாம் எனத் தன்னுடன் சின்னக்கா, அத்தானை அழைத்துவிட்டான்.

இப்போது ஊரில் நான், அப்பா, அம்மா மீதமிருந்தோம். என்னுடைய ஊர்ச்சற்றல்கள் Result Sheetல் வேறு வடிவத்தில் வந்திருந்தது. என்னுடைய சகோதரங்களும் இனியும் என்னை அங்கு வீட்டால் பிழை என்று தங்களுடன் அழைக்கத் தலைப்பட்டனர். நான் அப்பா அம்மாவிற்கு உதவி தேவை என்று அங்கேயே இருக்கத் தலைப்பட்டேன். அம்மா இதற்குத் துணை நின்றாள். இதற்குப் பின்னால் ஒரு பெண்ணும் இருந்தாள் என்பதுதான் உண்மை. அம்மாவிற்கு இது தெரிய வந்தபோது அம்மாவே முன்னின்று “நீயும் போய்ச் சேர் ராசா” என்று அனுப்பி வைத்தாள்.

பல வெளிநாடுகளும் சுற்றி வந்து தன்னுடைய உடல்நிலைக்கு ஏற்ற காவானிலை கொண்ட நாடு Australia தான் என்று வந்துவிட்ட பெரியன்னை இங்கு என்னை அழைத்துவிட்டான்.

நானும் வாட்தது முதல் படிப்பதும் வேலை செய்வதுமாயிருஞ்கு முழுநோவைலை செய்யத் தொடங்கி அப்பாவையும் அம்மாவையும் அழைத்த போது, "உந்தக் குளிருக்குளினை நாங்கள் வந்து என்ன செய்யிறது?" என்று அப்பா எழுதினார். வீடுகள் வளவுகளைப் பார்ப்பதற்கும் ஆளில்லை என்றார். உண்மைதான் நாங்கள் அனுப்பிய பணத்தை ஒரு வலைபோல் உளில் பரவிப்போட்டிருந்தார். அதில் பல சிக்கவான் முடிச்சுக்கள் இருந்தன. முடிச்சுக்களை அப்பாவினால்த்தான் அவிழ்க்க முடியும் அவிழ்க்காமல் அப்பாவால் வரவும் முடியாது. அம்மாவும் அயோத்தியை விட்டு வரமாட்டாள் என்று தெரிஞ்சு அமைதியானேன்.

இன்று காலை ஒரு Telephone call ல் அப்பாவின் மரணம் செய்தியாக வந்தது. பெரியக்கா அழுதுகொண்டே செய்தி சொன்னான். என்ன செய்வது இப்படிப் போய்விட்டாரே என்று குளநி அழுதாள். ஒரு கட்டத்தில் வரப் போகும் Telephone bill அவளது அழுகையை கட்டுப்படுத்தியிருக்க வேண்டும். பின் அத்தான் பேசினார். அம்மாவை என்ன செய்யலாம் என்று யோசனை கேட்டார். கவலைப்படாதே என்று சொன்னார். அவ்னைக்குப் பக்குவுமாய் செய்தி சொல்லச் சொன்னார். ஆங்கிலத்தில் ஆறுதல் வார்த்தைகள் கூறிவிட்டு வைத்தார்.

அவ்னையிடம் போய் நேரம் பார்த்து சேதி சொன்னேன். கண்ணனமுட அமைதியாய் இருந்தார். உடம்பு மட்டும் இலேசாகக் குலுங்கியது. அவ்னனி அழுதாள். "பேரப் பிள்ளைகளைக் கூடப் பார்க்கக் கொடுத்து வைக்கவில்லை" என்று சொல்லி அழுதாள். பின் தேவீர் தந்து ஆறுதல் சொன்னாள். குடித்துவிட்டு வந்தேன்.

வீடு வந்து கட்டிலில் படுத்திருந்தேன். சின்னக்கா phone பண்ணினாள். சத்தியமாய் அழுதாள். என்னை, அப்பாவை, தன்னை எல்லாம் நினைத்துக் கதைகள் பல சொல்லியமுதாள். நியாவது அவையனோடை கடைசிவரைக்கும் இருந்திருக்கவாம்தானே என்றாள். நான் அமைதியாய் எல்லாம் கேட்டேன். பின் தானே தன் பிழையுணர்ந்து "நீ அவளைக் கூப்பிடு: நான் உளக்கு support" என்றாள். சரி பார்க்கலாம் என்றேன். அவனுக்கு நான்தான் Telephone bill ஜ நோபக முட்டினேன். பின்பும் ஏதோ எல்லாம் கூறியமுதாள். தான் என்னைக் கவலைப்படுத்துவதை உணர்ந்தபோது, பின்னார் phone பண்ணுவதாய் கூறி வைத்தாள்.

யாழிப்பாணம் போவது பற்றி யாரும் நினைக்கவுமில்லை. பேசவும் இல்லை. அந்தளவிற்கு அங்கு பிரச்சனைகள் இருந்தன.

*

*

*

*

தூரத்தே தீயணைப்பு வண்டியொன்றின் சங்கொலி கேட்டது. அப்பாவிற்கு யார் கொள்ளி வைத்திருப்பார்கள் என்று நினைத்தபோது அழைக வருவது போலிருந்தது. அழவேண்டும் போலவும் இருந்தது. மெல்லமாய் bath room போய் shower ஜத் திறந்துவிட்டு தன்னையில் நின்றபடி அழத் தொடங்கினேன்.





என்ன விணோதம் பாரு.



எஸ்.பொ

ஓடுவது என்ன? காலநதியா? வசக்கோப்பு மடுவத்திலே சவனப்படச் சுருளிகள் கூட ஓடுமே! 'பாரு, பாரு! என்ன விணோதம் பாரு!' என்று கந்தசாமி கோயில் விதியிலே கத்தியவன் வைத்திருந்த ஒரு பெட்டிக்குள் கண்களை நுழைத்து, ஏதோ உருவங்கள் அடைந்ததைப் பார்த்ததாக இலேசான வினைவு...

எதிர் வீட்டில் குழியிருந்த பராசக்தி அக்கா காட்டியதுக்கும் பெயர் வசக்கோப்பா? வழக்கம் போவ வெண்டாமல் கிழவர், ரயில் பாதை ஓரத்திலே, கிழக்குக்கு முதுகு காட்டி வெய்பில் காய்ந்து கொண்டிருக்கிறார். அது அவர் வானாய்ப்படுத்திய சூரிய நமஸ்காரம். இப்பொழுதெல்லாம் வண்ணாத்திப் பூச்சி பிழக்கிறது அவ்வளவு சுதியில்லை எங்கிற போக்கு, ஓமோமிஃ நான் கொஞ்சம் முத்திப் போன்று. எதிர் வீட்டு வேலிக்கு மேலாலை இலேசாகத் தெரிந்த முகம் சுடுதியாக மறைகிறது. "என்னென் அப்பு! உத்தத் தட்டுவானியள் வீட்டுக்கு முன்னாலை குழியிருந்து வசக்க்கோப்புக் காட்டுறாளவை... பாத்துக் கொண்டிருக்கிறதே?... பேந்து எங்கடை வீடுகளிலை குமர் குஞ்சுகளை வைத்துக் காப்பாத்துறுதில்லையே?..." வார்த்தைகளை மட்டுமல்ல, எச்சிலவும் தாவாளம் பீசிசிக்கொண்டு ஒட்டை நாகேர் வந்து சேர்ந்தார். முடிச்சு. அந்த முடிச்சை உசுப்பேலா. படுமுடிச்சுத்தான். வசக்கோப்பிலை நெடுங்காலமாய் நாரதராய் நடிச்சி மஹாதேவந்தூர் நாகேசிடம் பாடம் பழக்க வரவேணும். பேந்தென்ன? ஒரு மாதத்துள்ளே பராசக்தி அக்கா குடும்பம் கலட்டிப் பக்கம் போயிட்டுளம்.

வசக்கோப்புப் பார்க்கிறது வேறு சுங்கது அப்பவும் எனக்குத் தெரியும். நான் உச்க்குட்டியானம் இருக்கேக்கை நடந்தது எனக்கு நல்ல ஞாபகம். அண்டைக்கு முழுவதும் வீட்டிலை வசக்கோப்புக்குப் போற கதைதான். திருவிழாக்குப் போறதுக்கு அடுக்குப் பாக்கிறதைப் போவ. பெண்டுகள் நகை நட்டுகள் இரவல் வாங்கிறதிலை வழு கரிசனை. இதிலை ஏதோ புதினம் இருக்கு எண்டது எனக்கு விளங்கிப்போச்சு. பேந்தென்ன? நானும் வருவடின்னடு சூத்தமுக்கத் துவங்கிட்டன். அழுதால் கண்களிலை கண்ணிர் வராட்டிலும், முக்காலை ஒழுகும். என் அழுகைக்கு மசியாத அப்பையாவோ? line clear! அப்பையாவின் தோளிலை சவாரி செய்து வசக்கொப்புக்குப் போனான். அது UDC யிலை நடந்தது. யாழ்ப்பாண Town Hall க்கு அப்ப அதுதான் பெயர். என்னைக் கொண்டு போகேக்கிள்ளை அப்பையாவக்குத் தெரியும், சனியனை விலை குடுத்து மதியிலை கட்டிக் கொண்டு போறமெண்டு! அன்று பார்த்த படம் ஞாபகமில்லை. நல்லாக் கடவைக் கொட்டை கொறிச்சனான்.

பிறகு சம்பத்தரிசியார் கல்லூரியிலை இங்கிலீசுப் பழப்பு, ஸ்டேஷன்மயிலை, எவ்விரல்ஸ்ட் ம் றாமை ஒட்டினாப் போவ வசக்கோப்புக்கான விளம்பரப்படப்பக்கள் ஒட்டுப்பட்டிருக்கும். அந்தப் படங்களைப் பார்த்து வாணிர் வடிக்கிறது முக்கியமான பொழுதுபோக்கு. நாங்கள் கொஞ்சம் வளாந்திட்டம் எண்ட படிப்பகம்

www.padippakam.com நினைப்பு வீட்டிலையும் தோன்றியிருக்க வேணும். இதனால் சில சலுகைகள். அவற்றுள் ஒன்று பொங்கல், புது வருஷம், தீபாவளி ஆகிய முன்று பெருநாள்களை அண்டி, நாங்கள் வசக்கோப்புக்குப் போகவாம். அப்ப யாழ்ப்பாணத்திலை இரண்டே இரண்டு வசக்கோப்பு மட்டுவங்களே இருந்தன.

நீகல் தியேட்டிலை கச்சதேவயானி எண்ட பாத்துக்குப் போனது வழவா ஞாபகம் இருக்கு. அது புல்லுக்குளத்துக்குப் பக்கத்திலை. முன்னாலை அதரும் கோட்டையும். போதாக்குறைக்கு முனியப்பர் காவல். நீகலுக்குப் பக்கத்திலை ஒரு பெற்றோல் குதம். அதுக்குப் பின்னாலை ஒரு பேரிசீச மற்றும் நின்டது. அந்த மரத்திலை பிடிங்கின பச்சைப் பேரிசீசம்பழும் திண்டிருக்கிறன். கடையிலை வாங்கித் தின்னுடை பேரிசீச போலை அவ்வளவா இனிக்காது. கொஞ்சம் கசறும். பேந்து அது பட்டுப் போசீச. உப்புத் தண்ணி உணினதாலை பட்டுப்போசீச எண்டு அப்பையா சொன்னவர். ஸிரிங்கம் மண்டபம், பெரிய தபால் கந்தோர் எந்ற கட்டடங்கள் அப்ப கிடையாது. அதெல்லாம் ஒரு பெரிய தென்னாங் தோட்டம். பெரிய மாமாதான் அதைக் குத்தகைக்கு எடுத்திருந்தவர். இதனாலை நீகலிலை டிக்கற் எடுக்கிற சண்டியன்மாரை அவருக்கு வழவாத் தெரியும். மாமானீன் கூட்டாளியான பொரிசீனீ செல்லவாவுக்கு அவங்களெல்லாம் செரியான மரியாதை. அன்று தீபாவளி. அங்ஙனன்மாறையும் என்னையும் வசக்கோப்புப் பாக்க வரச் சொல்லி மாமா சீராம் அனுப்பினவர். எங்கனுக்குக் குண்டியிலை தட்டின புஞகம். வெங்தாழக் கிழவர் வசக்கோப்புக்குப் போனதேயில்லை. 'உந்த வசக்கோப்பாலை உலகமே அழியும்... இருந்து பாருங்கோ' என்று அறுப்பாடுவது அவர் வழக்கம். தீபாவளி ஏத்தத்திலை இதை மறந்து போனார்.

கொழும்பாருக்குத்தான் மற்ற வகுப்புகள் கட்டும். சுத்த சுயம்புவான யாழ்ப்பாணிகளுக்குக் கலவிதான் கட்டுப்பியாகும். கலவி டிக்கற் 'இருபத்தைந்து சேம்' அப்ப அது பெரிய காசு. கலவிக்குப் போனாத்தான் புத்தியம் எண்டும் சொல்லவாம். கலவி மகாசனங்கள் வெத்திலையைச் சப்பிக்கொண்டு பாப்பினம். 'புளிச் புளிச்'செண்டு நிலத்திலை துப்பினாத்தான் வெத்திலைக்கு வழவு. இருட்டுக்குள்ளை போய் இந்த வெத்திலைத் துப்பவை மிதிசீச, சில சமயம் சுறிக்கிளாஸ் காட்டி, வாங்கிலை நெருக்குப்பட்டுக் குந்துறதிலை ஒரு கவாதி இருக்கு. சுருட்டும் பிழியும் தாரளமாகப் புதைப்பார்கள். ஓரே நாத்தம். கலவிக்கு ரீம தும் இல்லை. சன நெருக்கத்திலை வேர்வை நாத்தமும் சேர்ந்து கொள்ளும். இத்தகைய திவ்வியச் சூழலிலே வசக்கோப்பு பார்க்கக் குடுத்து வைச்சிருக்க வேணும்!

அந்தக் காலத்திலை 'க்யூ' 'போவிங்' எண்ட சங்கதிகளை நாங்கள் அறியியாட்டம். இவை யப்பான்காரன் கொழும்பிலை குண்டு போட்ட பிறகு வந்த சமார்ச்சாங்கள். கூட்டத்திலை நெருக்குப்புறுதிலையும் ஸிரும் கண்டங்னாங்கள். வல்லவனுக்குத்தான் காலம். இப்பவும் யாழ்ப்பாணத்திலை இப்படி எண்டுதான் சொல்லுகினம். அப்ப கலவி டிக்கற் எடுத்துக் குடுக்கிறதுக்கெண்டே சண்டியங்கள் இருந்தவை. இவையளைக் கண்டோடுளை மதிக்கலாம். ரேந்தேவை பின்னின 'ஆம் கட்' பென்னியன் போட்டிருப்பினம். ரேந்தை பின்னக்கூடிய நோனாக்கனும் அப்ப இருந்தவை. யாழ்ப்பாணப் பெண்குலம் தங்கள் ஆண்மையைக் கொளரவிக்க வேண்டுமென்பதிலும் சண்டியர் வலு கவளாம். ரொண்டு முண்டு வெப்பாட்டி வெச்சிருக்காதவனும் ஒரு சண்டியனே? இந்த நெளிவு சளிவுகளைப் பிற்காலத்தில் கெட்டவன் நடேசன் மூலம் அறிஞர்களான். அவனும் நானும் ஒரு சாலை மாணாக்கர். ரேந்தை பென்னியன் சண்டியர் எனக்கும் முந்திய தலைமுறை. இந்தச் சண்டியர் கூட்டத்துக்குள்ளை தழைஞ்சால், தனிப்பாட்டிலை வழி ஸிலகிவிடுவினம். இல்லாட்டில் உத்திரிக்க வேண்டியதுதான். கச்ச தேவயானிக்குக் கலவி டிக்கற் வாங்க மாமா நியமித்த சண்டியன் கூட்டத்துக்குள்ளை பூந்தான். கொஞ்ச ரோத்தில் முன்னாக்க கம்பிகளுக்கு மேலாலை மாய்ஞ்சு வந்தான். கையிலை ஒரு கத்தை டிக்கற்றுகள்!

நீண்ட காலமாக நமிழ் சினிமாவிலை கொழுகட்டிப் பறந்த கதாநாயகியான டி.ஆர். ராஜகுமாரி நடிகர் முதல்படம் கச்தேவமானி. இந்தக் காலத்தில் கண்ணட - ஆந்திர - மலையாளப் பெண்கள்தான் சினிமா நாயகிகளாகப் பவனி வருகிறார்கள். அந்தக் காலத்திலும் இதே கதிதான். ராஜம்மா, ஜமுனா, விந்தியா, சந்தியா, சரோஜாதேவி, ஜயத்தி, ஜெயல்தீ, கண்ணாம்பா, காஞ்சனாமாவா, புஷ்பவல்லி, அஞ்சலிதேவி, பானுமதி, சாவித்திரி, சிரிதேவி, வலிதா, பத்மினி, ராகினி, அம்பிகா, ராதா, ரேவதி என்னுடைய கண்ணெண் மூடுக் கொண்டு உம்பாரமாகப் பெயர்களை அடுக்கிக் கொண்டே போகவாம். ராஜகுமாரி போன்ற ஒரு சிலரே தமிழச்சிகள். இவவுக்கு கதாநாயகனாக கொத்தமங்கலம் கீழு. அதிலை கொத்தமங்கலம் சுப்புவும் நழுச்சவர். (இவர் 'தில்வாளா மோகளாம்பான்' ஆசிரியர்; இலக்கியகாரர்; வில்லிசை வேந்தர்.) பேய்த்தனமாக இவரும் சகோதரர் என்னுடைய நினைச்சுக் கொண்டன்.

நீகல் தியேட்டிலும் பார்க்க, வின்ஸர் மடுவத்துக்கு ஒரு பெரிய வரலாறு உண்டு. இப்ப லிடோவாக மாறியிருப்பதுதான் ஒற்றிலை வின்ஸர் மடுவும். தமிழிசைக்குப் புதிய புகழ் சேர்ந்த எம்.எஸ். சுப்புவட்சுமி நடித்த சாவித்திரி, சகுந்தலை போன்ற டாக்கிள்கள் முதன் முதலை இந்த மடுவத்திலைதான் ஒடினா. எம்.எஸ். பாரமேஸ்வராக்கல்லூரி கார்விவேலுக்கு வந்தபொழுது, யாழ்ப்பாணம் ஸ்டேஷனில் ஒரு பாட்டுப் பாடினா. பாத்தனான். அவு அப்ப தியாகழுமிச் சீலை கட்டியிருந்தவாய். சகுந்தலையிலை எம்.எஸ்.ஸோா நடிக்க ஏவா என்னுடைய எம்.கே.தியாகராஜ பாகவதர் ஒதுங்கியவர் என்னுடைய ஆரேனும் சொன்னால் அப்பச்சிக்கு முக்கியை கோபம் வந்திடும். காத்தாங்குத்திலை மாரியம்மனாக நடிக்க அப்பச்சி பேர் பெற்றவர். நல்லாப் பாடுவார். பாகவதருடைய பரம பக்தரும். 'என் சொந்தக்காரர்' என்று கெறுவும் பேசுவார். சிவகலி றில்லாகி இருந்த காலத்தில், ஒவ்வொரு நாளும் முதல் ஸௌ பார்க்க அவர் போவார். அன்றைக்கு அப்பையாவுக்குக் கொஞ்சம் கீறு. சுதியிலை இருந்தவர். அப்பச்சியைப் பார்த்து 'என் வின்ஸர் மடுவத்தைத் தகரக் கொட்டகை என்னுடைய சொல்லுமா?' என்னுடைய அப்பையா கேட்டவர். 'என்ன பேய்க்கதை? தகரத்தாலை அடைச்சைதை தகரக் கொட்டகை எண்டுதானே அழைப்பினம்' எண்டார் அப்பச்சி. 'அப்ப, நீகல் தியேட்டர் முழுதும் கொங்கிறீட்டிலையோ கட்டப்பட்டிருக்கு?' என்று அப்பையா அடுத்த மொக்குக் கேள்வியைக் கேட்டு மடக்கிப் போட்டார். அவர் அங்கடைக்குச் சொன்ன வர்த்தமானம் இண்டைக்கும் நல்ல நூபகம்.

துரைராஜா முதலாளிதான் அதன் சொந்தக்காரர். அவர் புவி வளர்த்தவர். குதிரையிலை சவாரி செய்தவர். துவக்கும் கையுமாகப் போவாராம். பெரும் பணக்காரன் எப்படி ஆட்டப்பரமாக வாழுவாம் என்பதுக்கு அந்தக் காலத்திலை இலக்கணம் வகுத்தவர். பணக்காரர் எதிலும் நுதன்தைத் தேடும் வசதி படைத்தவர்கள். அவர்களுடைய சாதகங்களில் பல இடங்களிலே 'நூதன ஸ்திரி சேர்க்கை' என்று எழுதப்பட்டிருக்கும். யாழ்ப்பாணத்துப் பெண்களுத்தின் கற்பு நெறியைப் பிச்க்காது, இந்த 'நூதன ஸ்திரி'களை மதறாளிலிருந்து பிடித்துக் கொண்டு வந்தார்கள். சில புள்ளிகள் கோயில் திருவிழாக்களைச் சாட்டி சதுர்க்காரிகளைக் கூட்டி வந்தார்கள். திருவிழாவிலே புதிய சதுர்க்க கச்சேரியைச் சேர்த்த கியாதி ஒரு புறம். நூதன ஸ்திரி சேர்க்கையாலே கிடைக்கும் இன்பம் மறுபுறம். துரைராஜாவைப் பொறுத்த மட்டுல் சதுர்க்காரிகள் மலிவு விலைச் சரக்குகள். வின்ஸர் மடுவத்திலே நாடகம் போட டிறாமா கொம்பவிகளை அப்கிருந்து தருவித்தார். இந்தக் கொம்பவிகளிலே பல நடிகைகளும், உறவினர்களும் இருந்தார்கள். வயசுக்கும் வகைக்கும் ஒவ்வொன்றாக நூதனங்கள் குலையாக வந்தன. அவர்கள் இங்கு பாத சேவை செய்ய மறுத்தால் வந்தது விளை! 'வயித்து வலியையும் வடக்கத்தையாணையும் நம்பேவது' என்னுடைய வசனம் பேசி, ஒப்பந்தப் பணம் கொடுக்காது, பட்டினி போட்டு அவமாளப்படுத்தி அனுப்பி வைப்பார்கள். நாடக உலகத்திலே கிட்டப்பாவும் சுந்தராம்பானும் ஒரு கலக்குக் கலக்கினாலை

என்டதைப் பழைய கட்டைகள் அறிவிளம். சுப்பையா பாகவதரும் ஒரு காலத்திலே கியாதி பெற்ற நாடக நடிகர். அவர் வின்ஸர் மடுவத்திலே நாடகங்கள் நடித்துக் கொண்டிருந்தார்.

அவருடன் வந்த நாடகக்காரிகள் விவர் முதலாளியுடன் முரண்டு பண்ணியிருக்க வேணும். பழைய கறை. இதனாலே கோபங்கொண்ட பாகவதர் இந்த இடம் தகரக் கொட்டகையாக மாறவே! என்று அறம் பாழ்ணாராம். அறம் பாழ்யதைத் தொடர்ந்து மடுவத்தைச் சுற்றியிருந்த வளவிலே தகரப் பற்றைகள் முனைத்தளவாம். இதிலிருந்து வின்ஸர் மடுவம் தகரக் கொட்டகை என வழங்கலாயிற்று. அந்தக் காலத்துக் கலைஞர்களுக்கு அறம்பாடும் அருட்சுக்கி இருந்ததாக அப்பையா நம்பினார். துவரம்பூருப்புச் செடி போன்று தகரை. வின்ஸர் வளவிலே அது வளர்ந்து காடாகிக் கிடந்ததை நான் பாத்திருக்கிறேன்.

ஹேந்த பென்னியன் உண்மையின் ஆதிகம் வின்ஸர் மடுவத்திலும் இருந்தது என்டு சொல்லத் தேவையில்லை. பிற்காலத்திலே அந்த மடுவத்திலைவதான் கோணான் தோட்டத்து மனியத்தை நடேசன் 'பீட்' ஆக்கிளவன். அந்தக் கியாதியாலைவதான் அவன் கொட்டமீத் தெய்வேந்திரத்துக்கு வலது கையாக மாறியவன். இவர்கள் எல்லாருக்கும் முந்திக் கொக்குவில் சண்மூலியன் ஒருவனுடைய ஆதிக்கமே தகரக் கொட்டகையில் இருந்தது. அவன் ஆளைத் தெரியாமல் துரைராஜா முதலாளியோடையும் கொழுவிக் கொண்டான். பிறகென்ன? முதலாளி துறவுக்கெடுத்து, அந்தச் சண்மூலாச் சுட்டுக் கொண்டு போட்டார். முதலாளி இழுபடாமல் அப்புக்காத்தார் ஜி.ஜி. காப்பாத்தினார் என்று நினைவு. வண்ணான்குள்தது வடக்குக் கரையிலே எழுந்திருந்த இந்தத் தகரக் கொட்டகைக்கு இன்னும் பல கியாதிகள் இருந்தன.

அந்தக்காலத்து சுப்பர் ஸ்டார் எம்.கே. தியாகராஜா பாகவதர்தான். பாட்டிலை வலு வின்ஸன். அவர் பாழ்ய அத்தனை பாட்டுக்கஞம் Hit! ராசா அண்ணர் சடங்கு விடுகளுக்கு குரும்போன்ற பெட்டி கொண்டு வந்தால், அவர் பாழ்ய தட்டுகளை மறக்காமல் கொண்டு வருவார். ஓட்டை நாகீசரைப் போன்ற விபரம் அறிந்தவர்கள் படத்தையும் பாட்டையும் சொல்லிக் கரைச்சல் குடுப்பார்கள். அவர் நடிக்கும் படங்களிலை நாயகிகள் முக்கியமில்லை. எஸ். டி. சுப்புசுட்சுபி, வசந்தசேனா என்று யார் யாரோ ஜோழியாக நடித்தார்கள். ஆணால், சிந்தாமணியிலை அவர் ஜோழியாக நடித்த அசுவத்தம்மாவை மறப்பதற்கில்லை. அவருடைய தரிசன்துக்காகச் சிலர் ரயில் ஏறி மதுரைக்குச் சென்றார்களாம். விவருக்குப் பைத்தியம் கூடப் பிழச்சதாம். 'அந்தத் தோறை காம் பிழச்சுச் செத்தவளீ' என்று அவன் புராணத்தை நாகேரர் முடிப்பார். இந்த இடத்திலை இன்னொரு விஷயத்தைக் கட்டாயம் சொல்லவேணும். இந்தக் காலத்திலை காதல் காட்சிகள் உபத்திரவாளர் வேலை. ரொட்டிக்கு மா பினைகிறார்களோ, இல்லாட்டில் முதுகிலை மண்பாச் செய்யும் குள்ளி வேலை செய்கிறார்களோ, கொட்டுப்பட்ட மையை ஒத்துத்தாளிலை ஒத்தி எடுக்கிறார்களோ என்று நிதாங்கிக் காலது. அந்தக் காலத்திலை ரெஸ்ட்டிபெக்டாள் மூன்றிட இடைவெளியிட்டதான் காதவர்கள் பேரினார்கள், பாழ்ணார்கள். உச்சமான காதல் வசனங்கள் 'பிரியே! 'நாதா!' என்று இருக்கும். காதல் வசப்பட்ட நாயகி மயக்கம் போவுதாகவும் காட்சிகள் வரும். அவருக்கு பிரக்கிண மீனும் பொழுது 'நான் இப்பொழுது மக்கிருக்கிறேன்?' என்று கேட்பாள். அப்பொழுது கவரி மகாஜனங்கள் படம் ஒடும் மடுவத்தை நினைவில் வைத்து 'நீ இந்த மடுவத்தில் இருக்கிறாய்!' என்று கூச்சிலிட்டு விசிவழக்க வேண்டும். விசில் அங்க்கிறதிலை இன்றளவும் நான் சக்கையன்.

அழகிய அடுக்கு வசனங்களை வசக்கோப்புக்குக் கொண்டு வந்த பெருமை இனங்கோவினைச் சாரும். கண்ணகி, மஹாமாயா போன்ற படங்களிலை அந்த வசன வல்லபத்தைக் கேட்டு மகிழ்வாம். அப்பழப்பட்ட வசனங்களைப் பேசி பிடிபகம்

நடிப்பதில் பி. யூ. சின்னப்பா கெட்டுக்காரன். அவர் அந்தக் காலத்து ஜூகதலப் பிரதாபன். பல முன்னாளி நடிகைகளுடன் நடிச்சவர். சீனாடி சிவம்பாடு விளையாட்டுவும், எம்.ஐ.ஆருக்கும் அப்பளாகத் திகழ்ந்தார். ஆளாலும், அவரை 'ஆகூன் ஹிரோ' என்று யாரும் கொண்டாடியதில்லை. சின்னப்பாவுக்கு முந்தியே பல சண்டைப் படங்கள் வந்தன. முந்தியெல்லாம் களக்க, மலிவாள சிரியல் படங்கள் ஆங்கிலத்தில் வந்தன. ஒரு கதாநாயகன் தன்னாந்தவியாக முப்பது நாற்பது எதிராளிகளை அடித்து விழுத்துவான். இதிலை கெட்டத்தையும் என்னடாவெண்டால், எவ்வளவு சண்டை பிடிச்சாலும் கதாநாயகனின் தொப்பி கழன்று விழாது! அன்று தொடக்கம் இன்றைய மனிரத்தினம் வரை ஹோலிஷூட் படங்களை 'கொப்பி' அடிச்சுத்தானே சினிமாப் பிழைப்பு நடத்துற்றி? அந்த serial படங்களைப் போல தமிழில் மின்னஸ்கொடி, ரூபான் குழுன், பம்பாய் மெயில் போன்ற சண்டைப் படங்கள் வந்தன. டி.கே. ருக்மணிதேவி, நாடியா போன்ற நடிகைகள் வீர சாகஸி புரிவதில் முன்னாளியிலே திகழ்ந்தார்கள். ஆளால், அந்தப் படங்களிலே நடத்த எஸ்.எஸ். கொக்கோதான் Action King. அவர் ஒரு விஸில் அடிச்சுப் பின்னாலை எம்புவார். மறுகரணம் கட்டுத்தன் உச்சியில் நிற்பார். இன்றைக்குச் சினிமாக்காரர்கள் என்னொன்னாவோ கூத்துகள் ஆடுகிறார்கள். அவர்களுடைய மசாவா ஸ்ராண்ட் வியாபாத்துக்கு வழிகாட்டிய இருந்த கொக்கோவுக்கு ஒரு நினைவுச் சின்னப் பழுப்பினால் கெட்டா போய்விடுவார்கள் எப்கிற ஆதங்கம் இப்பவும் எனக்கு உண்டு.

என்றாலும், நாயகர்களுக்காகக் கோஷம் போடும் தமிழர்களுடைய பாமரத்துமான ரஸளை இன்றிருப்பது போலவே என்றும் இருந்தது என்பதை என்னவித்த திருப்பதிப்படலாம். இன்று ரஜாஜியா கமலா என்று கோஷம் போடுகிறோம். நேற்று சிவாஜியா எம்ஜீயாரா என்று கோஷம் போட்டோம். அன்று எம்.கே.டி. பாகவதரா சின்னப்பாவா என்று கோஷம் போட்டோம். இதைச் சொல்ல வெட்கப்படவில்லை. நான் சின்னப்பா கட்சி.

அந்த ஆளாளப்பட்ட சினப்பாவுக்கு 'ஶான்ஸ்' வாங்கிக் குடுக்கிறதிலை கே. தவமணிதேவிக்குப் பெரிய பங்கு இருந்தது என்ற ஒரு சாட்சியத்தைக் கிட்டடியிலை வாசிச்சனான். சிங்கள சினிமாவின் முதலாவது கதாநாயகியாகவும் பாடற் குபிலுகவும் செழுமை சேர்த்தவர் ருக்மணிதேவி. அவர் ஒரு தமிழ்ச்சி. அவவுக்கும் முன்னோடியாக விளங்கி தமிழ் வசுக்கோப்பு உலகத்திலே மூத்தமிழுக்கு ஒரு கியாதியை ஏற்படுத்தியவர் தவமணிதேவிதான். பாலுமகேந்திராவும் குகாதனதனும் அவவுக்குப் பேரப் பின்னள்கள் போல. அவவுக்குப் பூர்விகம் மானிப்பாய் - நவாவிப் பக்கம் எண்டு சொல்லுவினாம். ஆடவிலும் பாடவிலும் வல்ல கலைஞராகவே சினிமா உலகில் துழைந்தார். இராமேஸ்வரம் புரோகிதர் ஒருவரைக் கலையாண்டு செய்து அமைதியான குடும்பப் பெண்ணாக வாழ்ந்து கொண்டிருந்த காலத்தில் ரெண்டு முன்று சந்தர்ப்பங்களிலே அவவை சேரிலே கண்டிருக்கிறன். அவ வனமோகினி எண்ட படத்திலை கதாநாயகியாக நடிச்சு ஒரு கலக்குக் கலக்கினவ. நீச்சல் உடையிலை யாளையீது அமர்ந்து வரும் அந்த வடிவான காட்சி இப்பவும் கண்ணுக்குள்ளை நிக்கு. சிலகு சுமிதாக்கங்கும், குபிலிகங்கும், டிஸ்கோ சாந்திகளும் எதை எதையோ அவிழ்த்துக் கவர்ச்சி காட்டினாலும், வனமோகினியிலே சிந்திய இயற்கைச் செழுமைக்கு ஈடாக மாட்டா. ஆளால், தவமணிதேவியின் உடன்பிறப்புகள் அபிப்பி நினைக்கேல்லைவாம். 'உவன் எங்கடை மாளத்தை எல்லாம் சென்னையில் உரிஞ்சு காட்டுறாள்' என்று ஆதீதிரப்பட்டார்கள். வனமோகினி ஒடிய மடுவத்துக்குப் போய் அவ தோன்றும் காட்சியில் அவ செத்துப்போகும்படி சுட்டிருக்கிறார்கள். திரைபுண்டதுதான் கண்ட மிச்சி! இந்தச் சம்பவத்தை இரசிகமணி கணக செந்திநாதன், தமக்கே உரிய பாணியிலே சொல்லி, தொண்டையில் மணி கிலுக்கிச் சிரித்தார். ஆரம்ப காலத்தில், வசுக்கோப்பின்போது நடிகர்கள் உயிருடன் தோன்றினார்கள் என்று அக்கால யாழிப்பாண மக்கள் பலரும் பாமரத்துமாக நினைச் சார்களாம். வெள்ளைத் திரையைக் கட்டி, அதற்குப் பின்னால் நின்று திரிக்கீஸா

விடுதாங்கள் என்று யாழ்ப்பாணத்து உண்மை விளம்பி ஒருவர் ஆவேசப்பட்டாராம். அவர் வாந்தரும் எடுத்துக் கொண்டு திரைக்குப் பின்பக்கமாக தகர்த்தைக் கழற்றிக் கொண்டு போனவராம். இந்தப் பழைய வசக்கோப்புச் சங்கதிகளை 'சொக்கா' போட்டு இரசிகமணி சொல்லும் பாணி நேரில் அனுபவிக்க வேண்டிய ஓர் இன்பமாகும்.

ஆனாலும், இந்த ஆடை குறைப்பு நாகரிகத்தைத் தவமணிதேவி அறிமுகஞ் செய்தார் என்பது மகா கொச்சத்தனமானது. பிற்காலத்தில் கே. சாரங்கபாணியின் கொமடி ஜோடியாகவும் நடித்த கே.ஆர். செல்லவும் நீர்ச்சுவடையில் தோன்றி நடித்த ஒரு படம் வனமோகினிக்கும் முன்னர் திரையிடப்பட்டது. அந்தக் காட்சிகள் அடங்கிய படம் second run வந்தபொழுது விழுந்து விழுந்து பார்த்தது ஞாபகம் இருக்கு. மூத்தமிழருடைய கலைத் திறன்களை உரிய முறையிலே மதிப்பதற்கும் போற்றுவதற்கும் தமிழ்நாட்டினர் பெரும்பாலும் பஞ்சிப்பட்டனர். கரிசல்காடு கிராஜாராயனானின் எழுத்தைப் போற்றுபவர்களுடை, ஈழத் தமிழுக்குத் தனி அகராதி வேணும் என்று இலவச ஆவோசனை வழங்கக் கூச்சப்படுவதில்லை. பழத்தவர்களை இந்தப்பாடுப்படால், கோடம்பாக்கத்தில் குவிந்து கிடக்கும் அரைவேக்காடுக் கலைஞர்களைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமா? விசாரக் கோட்டங்கள் நடத்தியவர்களையும், திருட்டுப் பிள்ளை பெற்றவர்களையும், நீலப்பட நாயகிகளையும் கண்டு கொள்ளமாட்டார்கள். இதுகும் ஒண்டு சொல்லவேணும். இதெல்லாம் அடக்கிய ஒரு விணோத களாவுகந்தான் வசக்கோப்பு.

சிறாம்பியடிச் சந்தியிலை இருந்த கொல்லன் கம்மாவையில், தெங்குகள் தறிக்கப்பட்டு வெலிங்கடன் தியேட்டர் கட்டப்பட்ட துவங்கியது ஒட்டை நாகேசருக்கு சுவிப் விழுந்ததைப் போல இருந்திருக்கவேணும். அவருடைய விட்டுக்கு முன்னால் கட்டப்பட்ட வெலிங்கடனில் அவருக்கு ஆத்மார்த்த கிரிசனை இருந்தது. அது மட்டுமல்ல, அதுதான் படமாளிகை எண்டு பொருட்ததார். தமிழ் தேத்தொண்ணிக் கடையிலை மஶாலை வடையும் கூச்ச பிளேன் மையும் குழச்சூடு கட்டப் போலை கடை வேலைகள் முன்னேறுவதை அவர் ரவித்ததை நான் கண்டிருக்கிறேன். யாழ்ப்பாணத்திலை கட்டப்பட்ட மூன்றாவது வசக்கோப்பு மருவும் வெலிங்கடன். சிறிவள்ளி என்ற படம் இதிலை ஒரோ என்று ஒடியது. அந்தக் காவத்து குமிர் நெஞ்சுகளை மட்டுமல்லாமல் நாயக நடிகைகளையும் தனது வசீகரத்தாலே கிறவிகூக்கீச் செய்த கே.ஆர். மஹாலிங்கம் அதில் வேவன் - வேடன் - விருந்தன் ஆகிய மூன்று வேடங்களில் நடிச்சார். நடிகை வட்சுகியின் தாயும், ஜஸ்வரியானின் பாட்சியுமான குமாரி ருக்மிணிதான் வள்ளி. டப்பிவிக் செய்வதிலே ஏவி மெய்யப்பன் செட்டியார் சாதித்த வெற்றியாலும், அநான் நினைப்பு புதைத்திலே பெரியநாயகியின் குரலிலே பாடுக் கிளிகளை ஏற்றிடனர். வள்ளியின் தோழியாக வந்த ஜெயலட்சுமி 'நாம் இருவா' படத்தில் கதாநாயகியாக நடிச்சார். பழும் பெரும் நடிகர் வி.கே. ராமசாமி இந்தப் படத்தின் மூலம் ஸினிமாப் பிரவேசம் செய்ததுபோல, பி. ஆர். பந்துலு தமிழ்ப் பிரவேசம் செய்ததாக ஞாபகம். ஜெயலட்சுமி வல்லவுடம்த்துறை அப்பனுக்குத் தமிழ்நாட்டுச் சின்ன விட்டின் மூலம் பிறந்தவர் என்று அந்தக் காவத்தில் பேசிக்கொண்டார்கள்.

விழுமியங்களைப் பற்றிச் சாமியார்கள் பேச்டும். காட்டுறதைக் காட்டிப் பிடுங்கிறதைப் பிடுங்கும் ஒரு பிளினஸ் ஆகவே வசக்கோப்பு என்னும் சிலிமா, குறஙும் சிவமும் உடைய தமிழ் மக்களாலே மதிக்கப்பட்டு வருகிறது. கலையாவது, கத்தரிகாயாவது? இருந்தாலும், உலக மகாராதனையை நடத்தியதும் தமிழ் ஸினிமாதான் எண்டைத் தீந்தக் கொப்பளாலும் மறுக்கேவா! ஞானிகளாலும், அறிஞர்களாலும், சிந்தனையாளராலும், பராமாத்களாலும், மகாத்மாக்களாலும் சாதிக்கழுமியாதவற்றை வசக்கோப்புக் கவர்சியை மட்டும் வைத்துக் கொண்டு, தனி ஒரு மனிதனாகப் புரட்சித் தலைவர் எம்ஜீயார் சாதித்தார். புறணி அளக்கத் தேற்றுவையில்லை. 'சதில்லாவதி'யிலை நடிக்கத்

துவங்கி, படைவீரனாகவும், விற்கு தலையணாகவும், ஹோன்னப்ப பாகவதருக்கு அப்பளாகவும் சினாச் சின்ன ரோஸ்கனிலே பல காலமாக நடிச்சுக் கொள்ளிடருந்தவர் என்பது உண்மை. இது வெட்கமே? கதருடை பக்தராய் கோவை செற்றல் ஸ்ருதியோவை BIT PARTS பெற வலம் வந்து கொள்ளிடருக்கேக்கை, ஜூபிட்டர் மொஹிதன், டெரக்டர் அக்தோவிசாமி ஆகியோரின் அனுதாபத்தைப் பெற்றார். அவர்களால் உருவாக்கப்பட்ட 'ராஜுகுமாரி' என்ற மங்திர - தந்திரப் படத்திலே கதாநாயகனாக நடிக்க வாய்ப்புக் கிடைத்தது. பெயர் எம்.ஜி. ராமச்சந்தர். அவருக்கும் கண்ணடத்துப் பெண்களுக்கும் அப்படி ஒரு ராமியாக்கும்! கதாநாயகி கே. மாலதி. அவர் வாய்சைக்க 'கண்ணாரக் காண்பதெப்போ...' என்று அவருக்காக முதலாவது பாடவை மாரியப்ப பாடுயதாக ஞாபகம். இதிலேதான் 'பழு' எங்கிற கொடி ரோவில் நம்பியார் சினிமாப் பிரவேசம் செய்ததாகவும் நினைவு. இதற்குப் பிறகும் சில படங்களிலே அவருக்கு செகண்ட் கதாநாயகன் வேஷமே கிடைத்தது. இந்தப் படத்தில் இரண்டாம் நாயகியாக நடித்த தவமணிதேவியின் கவர்ச்சியையும் மயக்கும் நடிப்பையும் விழுப்புவதற்கு அது நிலீஸான் றீகல் தியேட்டரை விசிலடிச்சான் குஞ்சுகள் மொய்த்தார்கள் என்பது மெய்.

கவர்ச்சி காட்டி நடிப்பதிலே தவமணியையும் ஏப்பமிடும் வகையில் வி. என். ஜானி வகுக்கோப்பு உலகில் முன்னெறிக் கொண்டிருந்தார். அக்காலக் கச்சகளை இறுக்கிக் கட்டி, உபயினாவை முகம் நோக்கிப் பிதுங்க, கொங்கை குலுக்கி அவ நடிப்பதைப் பார்ப்பதற்கு யாழ்ப்பானத்திலும் பம்பவான ரஸிகர்கள் இருந்தார்கள். அவரைக் கணபதிப்படின் மனவினி என்று அக்காலத்தில் பேசும் படமோ, குண்டுசியோ எழுதியதாகவும் நினைவுண்டு. பேச்து, 'மருதனாட்டு இளவரி' என்ற படத்திலே, ஒடும் ஆற்றிலே காதற் காட்சி என்ற பெயரிலே ஏதோ குஸ்தி போட்ட பொழுது காதல் அரும்பியது எண்டும் சொன்னாவை. அப்ப இவர்களுடைய காதல் மகா புரட்சியானது என்று கதைக்கப்பட்டது. வம்புக்காக அல்ல. எம்ஜியார் செய்த புரட்சிகள் இது தலமைப் புரட்சி எண்டபடியால் யோக்கியமாயிச் சொல்லவும் வேணும்.

எனக்கும் கூத்தாடுகளுக்கும் ஒரு ஒட்டு இருக்கு எண்ட சுயீகதியை இந்த வாய்ப்பை நழுவ விடாமல் சொல்லிப்போடு வேணும். சில செமியாக குண்ணியில் காரணமாக நானும் காலுத்துக்குக் காலம் கூத்தாடு இருக்கிறன். சென்னையில் உலக சமாதான மகாநாடு நடக்கேக்கின்னை, நான் தாம்பரம் திறிஸ்தவ கல்லூரியிலை படிக்கிறேன். அப்பதான் நான் எழுதி - இயக்கி - நடித்த 'ஶாவு' எண்ட நாடகம் சென்னை ஒற்றைவாடை தியேட்டரில் அரங்கேற்றப்பட்டது. 'ஒன்றை' நாடகமும் சண்முகம் சகோதரர்களாலே போடப்பட்டது. அவர்களிதான் என் நாடகத்துக்கும் 'செட்'. நடராஜ் - சுகுந்தலா நடனமே இடம் பெற்றது. என் 'ஶாவு' நாடகத்தில் முகவை இராஜுமணிக்கும், தாம்பரம் வலிதா, ஆண்டாள் ஆகிய கலவனுர்களும் (இல்லை, கூத்தாடுகளும்) பங்குபற்றினார்கள். அந்த நாடக விழாவுக்கு எம்ஜியார் தான் தலைமை தாங்கினார். அவரைக் கம்யூனிஸ்டுகளும் 'புரட்சி நடிகர்' என்று தோனிலை காவின காலம் அது! என் நாடகத்தைப் பாராட்டி அன்று அவர் என் தலையிலை வைசீச ஜூஸிலை எத்தனை காலம் ஜூலதோஷத்திலை கஷ்டப்பட்டனான் எண்டது இப்ப ஞாபகம் இல்லை.

சும்மா சொல்லப்படாது. எம்ஜியார் செய்த புரட்சி கொஞ்ச நஞ்சமல்ல. அவர் இவங்கையில் பிறந்தார். தமிழனாய் அல்ல. கருணாநிதியின் சாணக்கியம் அவரை நீற்றுப் புசுவிக்காயாய் நியமித்ததும் அவர் குற்றமல்ல. ஆளால், இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக அவர் தமிழ் நாட்டு அரசியலின் சூக்குமாய் - அதி மந்திரமாய் விளங்குகின்றார். முருகனுக்கு ஆறுபடை. வீடு கண்ட மன்னாலே, நவீன முருகனின் வள்ளியாக வாய்த்த ஜானகிதான் முதல் பெண்டிரதமரானார் எண்டதை நாங்கள் இவ்வளவு கெதியாக மறக்கப்படாது. பாவம், குடைக் காளாம் சமாதியிலே எம்ஜியாரத் தூங்கவும் விடமாட்டார்கள். வசுக்கோப்புக் காட்டிய பராசுதி அக்கா எங்கே? அதை நென்றாக விண்டு படிப்பகம்

காட்டிய ஓட்டை நாகேஸ் என்கே? ஆனால், 'சின்ன அண்ணி' யாகவும் சோபன்பாவுக்கும் வசக்கோப்புக் காட்டிய நவீன தவமனிதேவியை வரலாற்று நாயகியாகப் போற்றும் புரோகிதர்கள் உயிர் வாழுகிறார்கள். 'காவேரித் தாயே?' என்று அவர் பாதங்களிலே விழும் மந்திரிகங்கும் 'விளையியா' எண்டு நினைக்கிறது பிசரு. 'அவர்கள் காரியப் பதைத்தியங்கள்' என்று தலைமை புரோகிதர் 'சோ' வளைக்கம் தாலாம். 'சோ'வுக்கும் பதவி பொருத்தம். அவரும் அடிப்படையில் வசக்கோப்புக்காரந்தானே? நவீன STAND BY - வள்ளியைப் பற்றிச் சிலாகிப்பதற்கு அவர் மொட்டைத் தலையைக் குடையத் தேவையில்லை.

..... குழல்

பாரத்தி லேயித பீரத்திலே, முலை யோரத்திலே யன்பு சூழி - நெஞ்சம் ஆரத் தழுவி யமர நினைவெற் றதன் பயனை யின்று காண்பேன்' .

என்று பாரதியர் சரணவிகங்குக்கு முன்னால், 'எந்த நேரமும் நின் மயல் ஏழுதக, குற வள்ளி! சிறு கள்ளி!' என்று பல்லவி பாடவும் 'சோ' அடுக்குப் பார்க்காரோ? அவர் பார்பாரல்லரோ? எனவே, பார்ப்பினயும் பார்ப்பாரி!.

என்ன இருந்தாலும் நனவிடை தோய அழைத்து, நாற்றமெடுக்கும் அரசியல் சக்திகள் பற்றிய நினைவுகங்குள் உங்களை மாட்டி வைக்கக்கூடாதுதான். கூலை ஏறிக் கோழி பிழக்க இயலாத தமிழர், சின்ன அண்ணியின் சேலை பிழத்து வைகுண்டம் செல்ல முக்கித் தக்கிக் கொள்ளாருக்கும் பொழுது, 'உந்த வசக்கோப்பாலை உலகம் அழியும்' என்று தீர்க்க தரிசனம் சொன்ன, என்றுமே வசக்கோப்புப் பார்க்காத, அந்த வெண்தாடக் கிழவரை என் நனவிடை தேடுவதற்கு எனக்கு உரிமை இல்லவோ?.



“அம்மா... அம்மா”

(நாடக விமர்சனம்)

போர் மேகங்கள் சூழ்ந்துள்ள எமது ஈழத்தின் தமிழ்ப் பிரதேசங்கள் எம் கண்களின் முன்னால் தொடரும் காட்சி.

இக்காட்சியை ஈழத்தின் தமிழர்களாகப் பிறந்த நாம் எந்தெந்த கண்கொண்டு பார்க்கிறோம் என்பது ஒருபுறம் இருக்க - காலத்தைப் பிராதிபலிக்கும் கலைஞர்கள் அதனை எவ்வாறு ஒரு கலை ஊடகம் மூலம் அந்தியம் வாழும் நம்மவர்களுக்கு வெளிப்படுத்துகிறார்கள் என்பது கவனத்தில் கொள்ளப்படவேண்டியது.

அன்னமையில் மெல்பன் கலை வட்டத்தின் சார்பில் கவிஞர் மாவை நித்தியான்தன் எழுதி நெறிப்படுத்திய “அம்மா... அம்மா” நாடகம், “போருக்கு மத்தியில் வாழும் ஒரு குடும்பத்தின் இராப்பொழுது கழிவுத்தளை சித்தரித்து - ஈழத்தமிழ் மண்ணுக்கு மாத்திரமன்றி - ஆயுதத் தாக்குதல்களினால் அவத்தியறும் எல்லா மக்களுக்கும் - சர்வதேச ரீதியாக இங்நாடகம் மூலம் ஒரு பொருத்தப்பாட்டைக் காணலாம்” என்ற பிரகடனத்துடன் மேடையேறியது.

ஆம்.. உண்மை. அந்தப் பொருத்தப்பாட்டை யதார்த்தமான
கலையுணர்வுடன் வெளிப்படுத்தினார் இங்நாடகத்தில் பங்கேற்ற
கலைஞர்கள்.

இரு நாடகத்தின் வெற்றி - அதன் கதையிலோ அல்லது வசனத்திலோ - காட்சி அமைப்புகளிலோ மட்டும் தங்கியிருப்பதில்லை. ஒனியும் - ஒளியும் கூட அதற்குக் கைகொடுக்க வேண்டும். இங்நாடகத்தில் ஒவி - ஒளி நன்றாகத் துணைசெய்துள்ளன. பின்னனியில் நின்று உழைத்தவர்கள் பாராட்டத்தக்கவர்கள்.

ஸமூலனின் தமிழ்ப்பகுதியில் ஒரு கடற்கரையோரக் கிராமத்தில் வசிக்கும் ஒரு குடும்பத்தில், தொடரும் யுத்தம் ஏற்படுத்தும் அவதியை - பத்தட்டத்தை - பரிதவிப்பை - இங்நாடகம் எமக்கு இனம் காட்டுகின்றது.

ஒரு பாளைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போன்று - ஒரு குடும்பத்தின் ஒரு இரவு நேரப்பொழுது மேடையில் காட்சியானதன் மூலம், பல்லாயிரம் குடும்பங்களை நாம் தரிசிக்கின்றோம்.

அடக்கு முறைகளை எதிர்த்தும், தாக்குதல்களை எதிர்த்தாக்குதல் மூலம் சமாளித்தும் போராளிகள் போராட்சிக்கொண்டிருந்தாலும், இந்த யுத்தங்களினால் - ஒவ்வொரு தமிழ்பிரஜையும் எத்தகைய மளப் போராட்டங்களுடன் - உள்ளன முரண்பாடுகளுடன் - தமது இன்னுயிர்களுக்காக போராடுகிறார்கள் என்பதையும் இங்நாடகம் வெகு இயல்பாக சித்தரித்தது எனவாய்.


தமது உயிரைப் பாதுகாத்துக் கொள்ள அந்த அம்மாவின் மகனும் மகனும் தப்பிச் செல்ல முயலும் அந்தத் தருவாயிலும் கூட - பெற்ற தாயை - இந்த நிர்க்கதியான வேளையில் கைவிட்டுச் செல்வதா - அல்லது உடன் கூட்டுச் செல்வதா - அதற்குள் இராணுவம் விட்டுக்குள் புகுந்திடுமா - அப்படித்தான் "அம்மா" மாத்திரம் அந்த அரக்கர்களிடம் சிக்கினால் - அவர்களிடம் அம்மாவின் முதுமைத் தோற்றும் மனிதாபிமானத்தை ஏற்படுத்துமா - என்ற விணாக்களுக்கு விடை தெரியாமல் தவிக்கும் மகள் - அற்புதமான பாத்திர சிருஷ்டி.

சின்னாஞ்சிறிய கருவை மையமாகக் கொண்டு, பிரமாண்டமான சிந்தனையைத் தூண்டிவைத்துள்ள "அம்மா... அம்மா" அன்னிய நாடுகளில் அடைக்கலம் புகுந்துள்ள ஸுத்தமிழர்கள் அவசியம் பார்க்க வேண்டிய ஒரு கலை வாடவும். இப்பொழுது வீடியோவில் ஒளிப்பதிலு செய்யப்பட்டு வெளியாகியிருக்கின்றது.

பிரதிகளுக்கு : 3 Ascot Court, Oakleigh South, Victoria 3167, Australia.

என்னும் முகவரியுடன் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம்.





PERSONAL COMPUTER SYSTEM

(Home or Business use)

Complete with
Commercial, Educational & Games software



Please contact

at the
**BEST PRICE IN
MELBOURNE**

Monthly terms available for
approved customers

Major Credit Cards accepted

LOGAN
SOFTWARE CONSULTANCY

6 Bonnie Court, Ferntree Gully Victoria 3156



(03) 752 2232

Established since 1985